



வாரீகை வாரீகை வருடாந்த அறீக்கை ANNUAL REPORT 2013 - 2014



எமது தொலைநோக்கு

"இலங்கையில் "தரத்தில் சிறந்த"
போஷாக்கு உணவு மற்றும் குடிபான
நிறுவனமாக "மில்கோ" விளங்குதல்"

எமது செயற்பணி

உள்நாட்டுப் பாற்பண்ணையாளர்களை சக்திமிக்கவர்களாக பால் உற்பத்தியில்
இலக்குப்படுத்தப்பட்ட வளர்ச்சியைச் சாதிப்பதில் தொழிற்பாடு சார்புடைய
பங்காளராக விளங்குதல். கட்டுபடியான விலைகளில் எமது பெறுமதிமிக்க
பாவணையாளர்களுக்கு வழங்குவதற்காக போஷாக்கு நிறைந்த குடிபான
பதப்படுத்தலில் தொடர்ச்சியான மேம்படுத்தல் முன்னெடுப்புக்களுடன்
ஆதரவளிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை பிரயோகித்தல்.

| | |
|-------------------------------------|---------|
| கூட்டுக்குழுத் தகவல் | 1 |
| தவிசாளரிடமிருந்து செய்தி | 2 - 3 |
| பணிப்பாளர்களின் அறிக்கை | 4 - 6 |
| கூட்டுக்குழு ஆட்சி | 7 |
| கணக்காய்வுக் குழுவின் அறிக்கை | 8 |
| குழுப் புகைப்படம் | |
| கணக்காய்வாளர்களின் அறிக்கை | 10 - 11 |
| வருமானக் கூற்று | 12 |
| ஐந்தொகை | 13 |
| ஒப்புரவில் மாற்றங்களின் கூற்று | 14 |
| பணப் பாய்ச்சல் கூற்று | 15 |
| நிதிசார் கூற்றுகளுக்கான குறிப்புகள் | 16 - 46 |
| நிதிசார் சிறப்பம்சங்கள் | 47 |

| | |
|----------------------------|--|
| கம்பெனியின் பெயர் | - மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட் |
| சட்ட அந்தஸ்து | - 1982இன் கம்பெனிகள் அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பெனி |
| பதிவு செய்யப்பட்ட அலுவலகம் | - இல. 45, நாவல வீதி, நாரஹேன்பிட்டி, கொழும்பு 05 தொலைபேசி: 0112586174, 0112582331-4, 0112586872 பக்ஸ்: 0112368082/ 0115333328 இணையதளம்: www.milco.lk ஈ-மெயில்: info@milco.lk |
| தொழிற்சாலைகள் | - கொழும்பு பால் தொழிற்சாலை (CMF) அம்பேவல விசிறல் உலர் பால் தொழிற்சாலை (SDMF) திகன பால் தொழிற்சாலை (DMF) பொலன்னறுவை கட்டிப்பால் தொழிற்சாலை (PMF) |
| ஒன்றிணைக்கப்பட்ட திகதி | - 09 மே 1996 |
| மீள்பதிவுத் திகதி | - 19 மே 2008 |
| கம்பெனியின் பதிவு இலக்கம் | - N(PVS) 17159 (பழைய) PV 2942 (புதிய) |
| கம்பெனியின் செயலாளர் | - பினான்ஷியல் சேர்விசஸ் அன்ட் கொமர்ஷல் ஏஜன்சீஸ் இல.28, ரொஸமிட் பிளேஸ், கொழும்பு 07 |
| பணிப்பாளர் சபை | - திரு.சுனில் விக்ரமசிங்க திரு.சஞ்ஜய லீலாரத்ன திரு. நௌஷத் ஜுனைதீன் திரு.எஸ்.லோகநாதன் திரு.அஜித் திஸ்நாயக்க திரு.திலங்க வீரசிங்க திரு.டபிள்யூ.ஜி.ஆர்.எச்.பண்டிதரத்ன திரு.மொஹமட் காதர் திரு.எஸ்.எஸ்.முதலிகே - தவிசாளர் - பிரதித் தவிசாளர் - தொழிற்பாட்டு பணிப்பாளர் - பணிப்பாளர் - பணிப்பாளர் - பணிப்பாளர் - பணிப்பாளர் - பணிப்பாளர் - பணிப்பாளர் |
| கணக்காய்வாளர்கள் | - உள்ளக 1. மெஸர்ஸ் எஸ்.ஜே.எம்.எஸ். அசோசியேற்ஸ் இல.02, காசில் ஒழுங்கை, கொழும்பு 04 - ஏப்ரல் 2012 2. ஏர்ன்ஸ்ட் அன்ட் யங் அட்வைசறி சேர்விஷஸ் (பிறை லிமிட். 201, 18 சேரம் பிளேஸ், கொழும்பு 10. - மே 2012இலிருந்து - வெளியக மெஸர்ஸ் பீ.டி.ஓ. பார்ட்னர்ஸ் இல. 65/2, சேர் சிற்றம்பலம் எ.கார்டினர் மாவத்தை கொழும்பு 02. |
| வங்கியாளர்கள் | - மக்கள் வங்கி இலங்கை வங்கி |

கூட்டாண்மை மேலோட்டம்

வளர்ச்சியுறும் பொருளாதார மற்றும் போட்டிக்குரிய சந்தை நிலைமைகளின் பின்னணியொன்றுக்கு எதிராக, வளர்ச்சியுறும் தொகைகளில் கம்பெனி செய்துள்ள முன்னேற்றத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக அறிக்கையிடப்பட்ட இலாபங்கள் உள்ளன. DESMI கருத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, திகன மற்றும் அம்பேவெல ஆகியவற்றில் எமது நவீனமயப்படுத்தல் வசதிகளின் முடிவுறுத்தல் நாளொன்றுக்கு 250,000 லீட்டர்களிலிருந்து நாளொன்றுக்கு 600,000க்கு மேற்பட்ட லீட்டர்கள் கொண்ட பாலை இரசாயன பதப்படுத்தல்கள் அற்ற யோகர்ட், பால் மாவு, ஐஸ்கிரீம், UHT பால், கட்டிப்பால், 'சீஸ்' மற்றும் தயிர் ஆகியவற்றைப் பதப்படுத்துவதற்கான ஆற்றலளவை எமக்கு வழங்குகின்றது. எமது தொகை வளர்ச்சிக்கும், திருந்திய செயற்றிறன்களுக்கும் முக்கியமாக விளங்கும் இந்த முதலீட்டினைப்பிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைவாக, உடன் பாலின் பாவனையைப் பிரசித்தப்படுத்துவதே எமது முயற்சிகளாகும். இவ்வாறாக பொலன்னறுவையிலும், திகனயிலும் இரு UHT நிறுவனங்களில் மூலதனம் செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் மக்களுக்கு அதிகளவு தரத்திலான போஷாக்கினை வழங்குவதும், உயர்வான வெளிநாட்டுச் செலாவணியை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் பயன்பாட்டினை நீக்குவதுமே எமது குறிக்கோளாகும். கடந்த வருடத்தில், மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து உடன் பாலைப் பெறுவதற்கு சகல பாரிய சில்லறை விற்பனையாளர்கள் ஆரம்பித்ததுடன், இது சிறந்த தரத்திலான பாலைக் கொள்வனவு செய்வதற்கான மட்டத்தையும் உயர்த்தியது.

நதிசார் விளைவுகள்

2010இல் ரூபா 3.5 பில்லியனாகவிருந்த வருமானங்கள் 2014இல் ரூபா 166,376,900.00 கொண்ட இலாபமொன்றுடன், ரூபா 8.2 பில்லியனுக்கு உயர்ந்தன. 2011இல், 52.8 மில்லியன் லீட்டர்கள் கொண்ட பதப்படுத்தப்படாத பாலுக்கு ரூபா 2,874 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டது. 2014இல் 65.6 மில்லியன் லீட்டர்கள் கொண்ட பாலுக்கு நாம் ரூபா 3,339 மில்லியன் கொடுப்பனவு செய்தோம். முழு நன்மைகளும் 64,000 கமக்காரர்களுக்கு 2,200 கமக்காரர் நிருவாகத்திலான சங்கங்கள் ஊடாக கிடைக்கச் செய்யப்பட்டன.

கம்பெனிக்கு விநியோகிக்கும் பாற்பண்ணைக் கமக்காரர்கள் தமது ஆகுசெலவுகள் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தைக் கண்டுள்ளதுடன், இது பாலின் மட்டப் பெறுமதியில் பலமான உயர்ச்சியொன்றுடன் எமது பதப்படுத்தப்படாத பாலுக்கு நாம் கொடுப்பனவு செய்யும் விலையில் அதிகரிப்பினை அவசியப்படுத்தியுள்ளது.

ஆண்டின் போது விற்பனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட அதிகரித்த வருமானமானது ஆரம்பத்தில் அதிகரித்த கொள்வனவு ஆகுசெலவுகளைச் சரிக்கட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.

ஆண்டின் போது நாம் அறிக்கையிட்டவாறு, ஓரத்திலான அழுத்தங்களைச் சரிக்கட்டுவதற்கான வழிவகைகளில் ஒன்றாக செயற்றிறன்களை மேலும் செலுத்துவதற்கும், ஆகுசெலவுகளைக் குறைப்பதற்கும் வியாபாரம் செயற்படுவதுடன், இத்துறைகளில் முன்னேற்றத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். துறையில் ஆகக்குறைந்த ஆகுசெலவு இயக்குனராக ஏற்கனவே நாம் இருக்கின்றோம் என்ற உண்மை உள்ள போதிலும், பண்ணைகளிலிருந்து, அதன் பதப்படுத்தல் மற்றும் பொதிப்படுத்தல் அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அதன் முன்னோக்கிய பங்கீடு வரை பாலின் சேகரிப்பிலிருந்து விநியோகச் சங்கிலி முழுவதும் ஆகுசெலவிலான குறைப்புக்களை நாம் இலக்குப்படுத்துகின்றோம். இன்று வரை, எமது விநியோகச் சங்கிலியினுள் மேலும் ஒரு தொகையிலான ஆகுசெலவு சேமிக்கும் வாய்ப்புக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இவை, 2014இல் நாம் அறிவித்துள்ளவாறு, நாரஹேன்பிட்டியில் எமது செயற்பாட்டு வசதிகளை மூடுவதையும், படல்கமவில் மிகவும் நவீனமான பொறியொன்றைக் கட்டுவதையும் உள்ளடக்குகின்றன. வியாபாரம் முழுவதும் எமது செயற்பாட்டுச் செயற்றிறன்களை மேம்படுத்துவதற்கும், ஓரங்களை மேம்படுத்துவதற்காக எமக்கு உதவக்கூடிய கருத்திட்டங்களில் மூலதனமிடுவதைத் தொடர்வதற்கும் நாடி நிற்பதனை நாம் தொடருவோம்.

வெளிநோக்கு

கடந்த வருடத்தில் வியாபாரத்தில் தாக்கத்தினைக் கொண்டிருந்த தீவிரமான போட்டிக்குரிய அழுத்தங்களை நாம் ஏற்கனவே முனைவுபடுத்தியுள்ளோம். அண்மைய மாதங்களில், பதப்படுத்தப்படாத பால் விநியோகங்களுக்கு கொடுப்பனவு செய்யப்பட்ட தொகையை நாம் அதிகரித்துள்ளோம். உயர்வான உள்ளீடு ஆகுசெலவுகளினால் ஓரங்கள் மீதான அழுத்தம் தொடர்வதுடன், இது உதவிகரமற்றதல்ல, ஆனால், சாத்தியமானவிடத்து எமது ஆகுசெலவு தளத்தை மேம்படுத்துவதற்கு நாம் கடுமையாகப் பணியாற்றுகின்றோம். கம்பெனியின் நீண்ட கால எதிர்காலங்கள் பற்றி சபை நம்பிக்கையாகவுள்ளது.

இப்போதும், கிட்டிய எதிர்காலத்திலும் இக்கிராக்கியை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றுவதென்றால், எமது கைத்தொழிலுக்கான நோக்காக இலாபகரமான வளர்ச்சி இருக்க வேண்டும். எமது பாரிய சர்வதேசச் போட்டியாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள எமது சந்தை பங்குக்கான அச்சுறுத்தலையிட்டு நாம் உண்மையாகவே அறிந்துள்ளோம்.

பால் விலையை மில்கோ கட்டுப்படுத்தாத அதேவேளை, கமக்காரர்களின் அடிமட்டங்களைத் தாக்குகின்ற முக்கியமான உள்ளீடு ஆகுசெலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்காக சரியான வளங்களையும், செய்நுட்ப அறிவையும் கமக்காரர்களுக்கு எம்மால் வழங்க முடியும். குறுகிய காலச் சந்தைச் சவால்களுக்கு அப்பால் பார்ப்பதும், இப்போதிலிருந்து 10 வருடங்களில் நாம் எங்கிருக்க வேண்டும் என்பதையிட்டு நினைத்துப் பார்ப்பதும் மில்கோவிலும், கைத்தொழிலிலும் உள்ள நாம் மிகவும் பரந்ததாக அதைச் சாதிப்பதற்கு அடிப்படைகளைக் கொண்டிருப்போம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களது முன்னுரிமைத் துறை பற்றி கமக்காரர்களிடமிருந்தும், கைத்தொழிலிலிருந்தும் பின்னூட்டல் பண்ணை இலாபத்தன்மையை இலக்குப்படுத்தல், எமது கைத்தொழிலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், அத்துடன் பாவனையாளர் தேவைகளைக் கவனத்திற்கெடுத்தல் ஆகியன மீது மில்கோவின் மூன்று மூலோபாய முன்னுரிமைகள் கண்டறியப்பட்டுள்ளன. மில்கோவில், கைத்தொழிலுக்கு மில்கோவை அருகில் கொண்டு வருவதற்காக கமக்காரர்களுடனும், கமக்காரர் நிருவாகத்திலான சங்கங்களுடன் எமது ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்காக நாம் தொடர்ச்சியாகப் பணியாற்றுகின்றோம். இது ஒரு நோக்கு என்பதுடன், அதை நாம் செய்யும் வழியில் மேம்படுத்துவதை நாம் தொடருகின்றோம். அடுத்த சில வருடங்களில் இலாபத்தன்மையையும், பால் வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு உண்மையிலேயே உதவுகின்ற இலக்குத் துறைகளை நாம் அடையாளங் காண்கின்றோம். இவை, பசுமாடுகளின் எண்ணிக்கைகள், பண்ணை வியாபார முகாமைத்துவம், தொழில் மற்றும் வேலைப்படைத் திறன்கள், புதிய பண்ணை மீதான மூலதனம் மற்றும் நடைமுறையிலான கைத்தொழில் மேம்படுத்தல் ஆகியனவற்றை உள்ளடக்குகின்றன. இவை எமது நடைமுறையிலான மூலோபாய முன்னுரிமைகளுடன் அமைவாகவுள்ளன.

எமது கூட்டுறவு முயற்சிகள் ஊடாக சில பாரிய விளைவுகளை நாம் சாதித்துள்ளோம். NLDB, AP&H, பாற்பண்ணை கமக்காரர் தாபனங்கள், பிராந்திய FMSகள் மற்றும் ஏனையவை உட்பட பெருமளவு கைத்தொழில் தாபனங்களுடனான எமது உறவுகள் தொடர்ந்தும் பலமாக உள்ளதுடன், கைத்தொழிலின் மூலோபாய திசை மீதும், மில்கோவின் மூலதனத் தீர்மானங்கள் மீதும் நாம் செய்கின்ற திட்டமிடலுக்கு பெறுமதிமிக்க உள்ளீட்டினை சகலதும் பங்களித்துள்ளன.

ஆண்டின் போது அவர்களது பங்களிப்புக்காக, குறிப்பாக எமது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியமைக்காக கம்பெனியின் சகல ஆளணியினருக்கும் நன்றி கூறுவதற்கு இந்த வாய்ப்பினை எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். எதிர்காலத்திற்காக சகலரையும் நான் நன்கே வாழ்த்துவதுடன், ஆண்டுகள் முழுவதும் வியாபாரத்திற்கு அவர்கள் வழங்கிய ஆதரவுக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

இறுதியாக, மில்கோ பணிப்பாளர் சபையின் சார்பாக, அளப்பரிய விரிவாக எமக்கு ஆதரவளித்த கௌரவ அமைச்சர், கௌரவ பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சகல அமைச்சுப் பணியாளர் ஆகியோருக்கும், மில்கோவின் குறிப்பாக பால் கைத்தொழிலின் முன்னேற்றத்தில் ஆற்றுவதற்கு வகிபங்கொன்றைக் கொண்டிருந்த ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.



சுனில் விக்ரமசிங்க
தவிசாளர்

2014 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கான கம்பெனியின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிசார் கூற்றுக்களுடன் சேர்த்து, தமது அறிக்கையை உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பிரதான செயற்பாடுகள்

உடன்பாலைச் சேகரித்தல், பதப்படுத்தல், பொதிப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் பால் உற்பத்திப்பொருட்களைச் சந்தைப்படுத்தல் ஆகியனவே ஆண்டின் போது கம்பெனியின் பிரதான செயற்பாடுகள் ஆகும்.

ஆதனம், பொறிகள் மற்றும் சாதனங்கள்

ஆதனத்திற்கும், பொறிகளுக்கும், சாதனங்களுக்கும் ஆண்டின் போது செய்யப்பட்ட சேர்ப்புக்களின் விபரங்கள் ரூபா 204.5 மில்லியன் என்பதுடன், மதிப்பிற்கக்கக் கட்டணங்கள் காட்டப்பட்டுள்ளன.

பணிப்பாளர் சபை

2010 மே 13இலிருந்து செயற்படத்தக்கதாக புதிய கால்நடை, கிராமியச் சனசமூக அபிவிருத்தி அமைச்சினை வகுத்தமைத்த பின்னர் திறைசேரிச் செயலாளரினால் பின்வரும் பணிப்பாளர்கள் சபை நியமிக்கப்பட்டது.

திரு.சுனில் சந்திரா சில்லப்பன் **விக்ரமசிங்க** – தவிசாளர்

திரு.கங்கணம்கே சஞ்ஜய **லீலாரத்ன** – பிரதித் தவிசாளர்

திரு.மொகமட் நௌஷத் **ஜுனைதீன்** – தொழிற்பாட்டு பணிப்பாளர்

திரு.ராஜு **சீவராமன்** – பணிப்பாளர் – M.Sc (Arch) FIA (இலங்கை)

திரு.செல்வதுரை **லோகநாதன்** - பணிப்பாளர் – FCMA (ஐ.இ.) FSCMA (இலங்கை)

திரு.அஜித் **தீலநாயக்க** – பணிப்பாளர் – (Ph.D)

திரு.திலங்க **வீரசிங்க** – பணிப்பாளர் – சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு, சத்தியபிரமாண ஆணையாளர்

திரு. அரிநேசராஜா **சக்திவேல்** – பணிப்பாளர், விவசாயப் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா: பொரு (ஐ.இ.) இளமாணிப் பட்டம் (மிருக வைத்.) பேராதனை

திரு.ரத்தனதிலக **லேகம்கே** – பணிப்பாளர்

சபைக்கான பின்வரும் நியமனங்கள்/இராஜினாமாக்கள் பின்வருமாறு செயற்பட்டன:

திரு. அரிநேசராஜா **சக்திவேல்**, 21.12.2010இலிருந்து செயற்படத்தக்கதாக இராஜினாமா செய்தார்.

திரு.ரத்தனதிலக **லேகம்கே**, 21.12.2010இலிருந்து செயற்படத்தக்கதாக இராஜினாமா செய்தார்.

திரு.தனுசு **டிக்வேல்**, 21.12.2010இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப்பட்டார்.

திருமதி தஷிக்கா **எட்வோர்ட்ஸ்**, 12.01.2011இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப்பட்டார் – பட்டம் (ஆங்கிலம்)

திரு.தனுசு **டிக்வேல்**, 26.04.2011இலிருந்து செயற்படத்தக்கதாக இராஜினாமா செய்தார்.

திரு.டபிள்யூ.ஐ.ஆர்.எச்.**பண்டிதரத்ன**, 26.04.2011இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப்பட்டார்.

திருமதி தஷிக்கா **எட்வோர்ட்ஸ்** – பட்டம் (ஆங்கிலம்) 28.12.2012இலிருந்து செயற்படத்தக்கதாக இராஜினாமா செய்தார்.

திரு.ராஜ் சீவராமன் – பணிப்பாளர் – M.Sc. (ARCH) FIA (இலங்கை) 28.12.2012இலிருந்து செயற்படத்தக்கதாக இராஜினாமா செய்தார்.

திரு.மொஹமட் காதர், 10.01.2013இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப்பட்டார்.

திரு.எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன், 17.12.2012இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப் பட்டார் (திறைசேரியின் பிரதிநிதி).

திரு.எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன், 27.03.2013இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப் பட்டார்.

திரு.எஸ்.எஸ்.முதலிகே 24.04.2013இலிருந்து செயற்படத்தக்கதாக நியமிக்கப்பட்டார் (திறைசேரிப் பிரதிநிதி).

பங்குத் தகவல்

மதிப்பாய்வின் கீழுள்ள ஆண்டு முழுவதும் கம்பெனியின் பங்கு மூலதனம் எண்ணிக்கையிலும், பெறுமதியிலும் ரூபா 319.4 மில்லியன் ஆகும்.

ஒதுக்குகள்

வரியின் பின்னர் ரூபா 166,376,900ஐக் கொண்ட நடப்பு ஆண்டின் இலாபத்திற்கு சீராக்கப்பட்ட ரூபா 1,035,313,218 முன்கொண்டு வரப்பட்ட திரண்ட இலாபம் கணக்குகளின் பக்கம் 3இல் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டின் இறுதியில் ரூபா 25,000,000ஐக் கொண்ட மூலதன ஒதுக்கையும், ரூபா 1,689,978ஐக் கொண்ட ஆழ் நிதியத்தையும் ஒதுக்குகள் உள்ளடக்குகின்றன.

ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் அக்கறை

கம்பெனியுடன் ஏதாவது ஒப்பந்தத்தில் கம்பெனியின் பணிப்பாளர்கள் நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ அக்கறை கொண்டிருக்கவில்லை.

கூட்டுக்குழு ஆட்சி

சிறந்த கூட்டுக்குழு ஆட்சியை பணிப்பாளர் சபை உறுதிப்படுத்துகின்றது. கம்பெனி நோக்கங்களுக்கும், அத்துடன் பங்காளர்களின் நோக்கங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் அமைவாக செயல்நோக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவது பணிப்பாளர் சபையின் கடமையாகும்.

வரிவிதிப்பு

வட்டி வருமானத்திலிருந்தும், வித்தியாசப்படுகின்ற வரியிலிருந்தும் எழுகின்ற வருமான வரிப் பொறுப்பு ரூபா 20,699,439 ஆகும். தொழிற்படுத்தல் செயற்பாடுகள் மீதான இலாபம் 2006இன் 10ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் பிரிவு 16இன் கீழ் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.

நியதிச்சட்டக் கொடுப்பனவுகள்

அரசாங்கத்திற்கும், ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் உரிய சகல நியதிச்சட்டக் கொடுப்பனவுகள் செம்மையாகவும், நேரகாலத்திற்கும் செய்யப்பட்டுள்ளன என்பதையிட்டு பணிப்பாளர்கள் தமது சிறந்த அறிவுக்கும், நம்பிக்கைக்கும் திருப்தியடைந்துள்ளார்கள்.

இணக்கப்பாடு

இலங்கைக்கு அல்லது வேறு எங்கேனும் பிரயோகிக்கத்தக்க சட்டங்களுக்கு அல்லது ஒழுங்குவிதிகளுக்கு முரணான செயற்பாடுகளில் கம்பெனி ஈடுபட்டிருக்கவில்லை.

நடப்புக் கரிசனை

எதிர்வுகூறப்படுகின்ற எதிர்காலத்தில் அதன் தொழிற்பாட்டினைத் தொடர்வதற்கு போதிய வளங்களை கம்பெனி கொண்டுள்ளது என்பதையிட்டு பணிப்பாளர் சபை திருப்தியடைந்துள்ளது. இதன் காரணமாக, கம்பெனியின் கணக்குகளைத் தயாரிப்பதில் நடப்புக் கரிசனைக் கருத்துருவைப் பிரயோகிப்பதை நாம் தொடருகின்றோம்.

கணக்காய்வாளர்களின் நியமனம்

31.03.2014இல் முடிவடைந்த ஆண்டுக்கான கம்பெனியின் கணக்குகளின் கணக்காய்வுகளுக்கான கணக்காய்வாளர்களாக பட்டயக் கணக்காளர்களான மெஸர்ஸ் பீ.டி.ஓ.பார்ட்னர்ஸ் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் முன்மொழியப்பட்டு, பொது வியாபாரமுயற்சிகள் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கணக்காய்வாய்வாளர்களின் முறைமையான நியமனம் பங்குடமையாளர்களின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் செய்யப்பட்டது. பணிப்பாளர்கள் அறிந்தவரை, கணக்காய்வாளர்கள் அவர்களின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் அமையக்கூடியவாறான எந்தவொரு உறவையும் நிறுவனத்துடனோ அல்லது அதன் துணை நிறுவனங்களுடனோ கொண்டிருக்கவில்லை.

சபைக்காகவும், அதன் சார்பாகவும்



பணிப்பாளர்

பணிப்பாளர்

கம்பெனிக்கான செயலாளர்

பினான்ஷியல் சேர்விசஸ் அன்ட் கொமர்ஷல் (பிறைவேற்ற) லிமிட்டெட் (Sec/555/91), இல.28, ரொஸ்மிட் பிளேஸ், கொழும்பு 7.

மதிப்பாய்வின் கீழுள்ள ஆண்டின் போது, மாதம் ஒரு முறை என்ற அடிப்படையில் சபைக் கூட்டங்களைப் பணிப்பாளர் சபை நடத்தியது. நிதிக் கட்டுப்பாட்டினை பேணிச் செல்லும் போதும், அந்தக் கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்தும் போதும் நிறுவனத் திட்டங்கள் மற்றும் வருடாந்த வரவு-செலவுத்திட்டத்தின் மிக முக்கியமான விடயமாக இருப்பதுடன், இவை நிதி வருட ஆரம்பத்தில் சகல நேரடி முகாமையாளர்களின் ஆலோசனைகளுடனும், சபையின் அங்கீகாரத்துடனும் தயார் செய்யப்பட்டுள்ளன.

வரவு-செலவுத்திட்டத்துடன் ஒப்பிடப்பட்ட மாதாந்தச் செயலாற்றுகை அறிக்கை அடுத்துவரும் மாதாந்தக் கூட்டத்தில் ஒழுங்காக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது நிதி சம்பந்தமானதும், இயக்கச் செயலாற்றுகை பற்றியதுமான வேளைக்குரிய தகவல்களை இலக்குகளுடன் சமர்ப்பிக்கிறது. அது மட்டுமன்றி கம்பெனியின் இலாப நஷ்டங்கள் தொடர்பில் பயனுள்ள முகாமைத்துவத் தீர்மானங்களை பணிப்பாளர் சபை மேற்கொள்வதற்கும் இது வழி வகுக்கிறது.

கணக்காய்வுக் குழு

பொதுத் திறைசேரியைப் பிரதிநிதிப்படுத்தும் பணிப்பாளர் ஒருவரினால் கணக்காய்வுக் குழுவின் தலைவராக வரமுடியும். மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்டின் பணிப்பாளர் சபையைப் பொதுத் திறைசேரி பிரதிநிதித்துவப்படுத்தாததுடன், குழு பணிப்பாளர்கள் இருவரின் மூலம் செயற்படுவதுடன், குழுவின் தலைவராக அவர்களில் ஒருவர் செயற்படுகின்றார். இந்தக் குழு சபையின் உப குழுவாக செயற்படுத்தப்படுவதுடன் சுயாதீன உணர்வுடன் செயற்படுகின்ற உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் ஊடாக சேவை மேற்கொள்ளப்படுகின்றது.

வருடத்தின் போது மெஸர்ஸ் SJMS அசோஸியேட்ஸ் உள்ளகக் கணக்காய்வாளர்களாக இயங்கி வந்தது. அதன் பிரதான அலுவலகத்திற்குப் புறம்பாக கொழும்பு, அம்பேவல, திகன ஆகிய தொழிற்சாலைகளின் வதிவிட அலுவலர்களுடன் செயற்படுகின்ற கிளை அலுவலங்களும் உள்ளன.

உள்ளகக் கணக்காய்வாளர்களினால் தயாரிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை வருட ஆரம்பத்தில் கணக்காய்வுக் குழுவின் அங்கீகாரத்துக்கெனச் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் இந்தத் திட்டத்தின் பிரகாரம் வருடம் முழுவதும் கணக்காய்வுச் சரிபார்த்தல்களும், பரிசோதனைகளும் இடம்பெற்றன. கணக்காய்வு அறிக்கைகளில் வெளிப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக அவர்களுடைய கருத்துக்களையும், பதில்களையும் தெரிந்து கொள்வதற்கு முதலாவதாக உரிய முகாமையாளர்களுடனும், திணைக்களத் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும். அந்த விடயங்களின் பிரகாரம் சுருக்க அறிக்கையொன்று தயார் செய்யப்படுவதுடன் புலனாய்வு மற்றும் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அவை கணக்காய்வுக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். இந்தக் குழு ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடும்.

கூட்டுக்குழு முகாமைத்துவம்

நிறுவனம் பங்கு உரிமையாளர்களுக்கு நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பில் நியாயமானதும், சரியானதுமான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உரிய கணக்கு அறிக்கைகளைப் பேணிச் செல்லும் வகையில் பணிப்பாளர் சபை உறுதிப்படுத்துகின்றது. அதே போன்று அவர்கள் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் கம்பெனி சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப நிதிக் கூற்றுக்கள் தயார் செய்யப்படுகின்றமையினை உறுதிப்படுத்தல் வேண்டும்.

அரசாங்க வியாபார முயற்சிகள் நல்லாட்சி ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டங்களின் பிரகாரம் கணக்காய்வுக் குழுவானது முன்று நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்களைக் கொண்டிருப்பதுடன், இவர்களில் ஓர் உறுப்பினர் திறைசேரியின் பிரதிநிதியாக இருக்கவேண்டியது அவசியம் என்பதுடன், அவர் குழுவின் தலைவராகவும் செயலாற்றுவார். இரு நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்களுடன் குழு செயற்பட்டதுடன், மதிப்பாய்வின் கீழுள்ள ஆண்டுக்கு தலைவராக குழுவை கீழ் கையொப்பமிட்டுள்ளவர் வழிநடத்தினர்.

2013-2014 காலத்தின் போது, கிரமமான கூட்டங்கள் நடைபெற்றதுடன், உள்ளகக் கணக்காய்வு முகாமையாளருடன் ஒன்றுசேர நிதிக் கட்டுப்பாட்டாளர் அழைப்பின் பேரில் சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

மாதாந்த உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகளையும், விசாரணைகளையும் விரிவாக மதிப்பாய்வதே கணக்காய்வுக் குழுக் கூட்டத்தின் நோக்கம் என்பதுடன், உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையை மேம்படுத்துவதற்காக நேரகாலத்திற்கு பரிந்துரைக்கப்படுவதும், தொடர்பாடல் செய்யப்படுவதும், அத்துடன் அமுலாக்கப்படுவதுமான முனைவுபடுத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு செம்மையான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கு அவர்களது தெளிவுபடுத்தல்களையும், விளக்கங்களையும் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட செயற்பாட்டிலான தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மதிப்பாய்வின் கீழுள்ள ஆண்டின் போது, ஒன்பது கணக்காய்வுக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு குழுவினால் இயலக்கூடியதாக இருந்ததுடன், ஆண்டுக்கு உள்ளகக் கணக்காய்வாளர்களினால் எழுப்பப்பட்ட கணக்காய்வு விசாரணைகள் மீது கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சகல முக்கியமான பிரச்சனைகளையும் கணக்காய்வுக் குழு அவதானத்திற்கு எடுத்துக்கொண்டதுடன், பின்தொடர் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கு அவசியமான ஆலோசனை வழங்கப்பட்டது.

குழு வெளியகக் கணக்காய்வாளர்களினால் சமர்ப்பிக்கப்படுகின்ற முகாமைத்துவ அறிக்கையை மீளாய்வு செய்து தவிசாளருக்கும், பிரதித் தவிசாளருக்கும் மற்றும் தொழிற்பாட்டுப் பணிப்பாளர்களுக்கும் முகாமைத்துவ அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களைப் பரீட்சித்து கம்பெனியின் பணிகளை மேம்படுத்துவதற்கு இந்த விடயங்கள் தொடர்பாக தேவையானதும், பொருத்தமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



எஸ்.எஸ்.முதலிகே
தலைவர் - கணக்காய்வுக் குழு
மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்

மீல்கோ (பிறைவேந்) லீமீட்஁ெ஁டின் பணிப்பாளர் சபை



இடமீருந்து வலம் -

திரு.அஜித் திஸாநாயக்க - பணிப்பாளர், திரு.஁பிள்யு.ஐ.ஆர்.எச்.பண்஁ிதரத்ன் - பணிப்பாளர்,
திரு.திலங்க வீரசிங்க - பணிப்பாளர்,
திரு.சஞ்ஐய லீலாரத்ன் - பிரதித் தவிசாளர், திரு.சுனில் விக்ரமசிங்க - தவிசாளர்
திரு. நெளஷத் ஐுனைத்ன் - தொழிற்பா஁்டு பணிப்பாளர், திரு.செல்வதுரை லோகநாதன் - பணிப்பாளர்,
திரு.மொஹம஁் காதர் - பணிப்பாளர், திரு.எம்.பி.஁.யு.கே.மாபா பத்திரன் - பணிப்பாளர் - சமுுகமளிக்குவில்லை

நிதிசார் கூற்றுக்கள் மீதான அறிக்கை

2014 மார்ச் 31இல் உள்ளவாறு ஐந்தொகை மற்றும் வருமானக் கூற்று, ஒப்புரவில் மாற்றங்களின் கூற்று, மற்றும் அதன் போது முடிவடைந்த ஆண்டுக்கான பணப்புழக்கக் கூற்று, குறிப்பிடத்தக்க கணக்கீட்டு கொள்கைகளின் சாராம்சம், மற்றும் பக்கங்கள் 05-35 மீது குறித்துரைக்கப்பட்ட வேறு விளக்கத்திலான குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள மில்கோ (பிறைவேற்ற) லிமிட்டெட்டின் இணைந்துள்ள நிதிசார் கூற்றுக்களை நாம் கணக்காய்வு செய்துள்ளோம்.

நிதிசார் கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதும், நியாயமாக சமர்ப்பிப்பதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். இப் பொறுப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது: மோசடி அல்லது தவறு ஆகியவற்றின் காரணமாக பொருளரிதியான தவறான கூற்று அற்ற நிதிசார் கூற்றுக்களின் தயாரிப்புக்கும், நியாயமான சமர்ப்பித்தலுக்கும் சம்பந்தப்பட்ட உள்ளகக் கட்டுப்பாட்டை வடிவமைத்தல், அமுலாக்குதல் மற்றும் பராமரித்தல்; பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிவு செய்தல், மற்றும் பிரயோகித்தல், சூழ்நிலைகளில் நியாயமானதாக விளங்கும் கணக்கீட்டு மதிப்பீடுகளைச் செய்தல்.

கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் கருத்தின் அடிப்படை

எமது கணக்காய்வின் மீதான இந்த நிதிசார் கூற்றுக்களின் மீது கருத்தொன்றை வெளிப்படுத்துவதே எமது பொறுப்பாகும். பந்திகள் (அ), (ஆ) மற்றும் (இ) ஆகியவற்றில் கலந்துரையாடப்பட்டதற்கு புறநீங்கலாக, இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுடன் ஒத்துப்போகும் முறையில், எமது கணக்காய்வை நாம் நடத்தினோம். பொருளரிதியான தவறான கூற்று இன்றி நிதிசார் கூற்றுக்கள் உள்ளனவா என்ற நியாயமான உறுதிப்படுத்தலைப் பெறுவதற்காக, நாம் கணக்காய்வைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதை இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிசார் கூற்றுக்களில் உள்ள தொகைகளையும், வெளிப்படுத்தல்களையும் ஆதரவளிக்கும் சான்றினை சோதனை அடிப்படையொன்றின் மீது பரீட்சிப்பதை கணக்காய்வொன்று உள்ளடக்குகின்றது. கணக்காய்வொன்று பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களை மதிப்பிடுவதையும், முகாமைத்துவத்தினால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளையும் அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முழுமையான நிதிசார் கூற்றை மதிப்பாய்வதையும் உள்ளடக்குகின்றது.

பந்திகள் (அ), (ஆ) மற்றும் (இ) ஆகியவற்றில் கலந்துரையாடப்பட்டதற்கு புறநீங்கலாக, எமது கணக்காய்வின் நோக்கங்களுக்கு அவசியமானவையென எமது சிறந்த அறிவுக்கும், நம்பிக்கைக்குமான சகல தகவலையும், விளக்கங்களையும் நாம் பெற்றுள்ளோம். எனவே, எமது தகுதிவாய்ந்த கருத்திற்கு நியாயமான அடிப்படையொன்றை எமது கணக்காய்வு வழங்குகின்றது என நாம் நம்புகின்றோம்.

கருத்து

(அ) பொருட்பட்டியல்

முடிவுறுத்தப்பட்ட உற்பத்திப்பொருட்கள்/மூலப்பொருள் மற்றும் பாவனைக்குரியவை மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் பொருட்பட்டியல் பெறுமதிக்கும், அறிக்கையிடும் திகதியில் உள்ளவாறு ரூபா 83,590,654/- தொகையிலான நிதிசார் கூற்றுக்களுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு திருப்திகரமான ஆவணத்திலான சான்றும், மீளணக்கமும் எமக்கு வழங்கப்படவில்லை.

கம்பெனியின் பதிவேடுகளின் தன்மையின் காரணமாக அறிக்கையிடும் திகதியிலுள்ளவாறு அத்தகைய பொருட்பட்டியல் மீதிகளின் முழுமைத்தன்மைக்கும், பெறுமதிக்கும் எம்மை திருப்திப்படுத்துவதற்கான வேறு கணக்காய்வு நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு எம்மால் இயலாதிருக்கின்றது.

(ஆ) கடன்களையும், இரவல்களையும் தாங்குகின்ற வட்டி/வட்டி-சாராத கடன்கள் மற்றும் இரவல்கள்

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ரூபா 20,446,164/- தொகையிலான கொடுப்பனவுக்குரிய மீதியின் உளதாம்தன்மையையும், செம்மையையும் சுதந்திரமாகச் சரிபார்ப்பதற்கு நேரடியான உறுதிப்படுத்தல்கள் போன்ற திருப்திகரமான சான்றினை நாம் பெறவில்லை.

கம்பெனிப் பதிவேடுகளின் தன்மையின் காரணமாகவும், வேறு கணக்காய்வு நடைமுறைகளை நிறைவேற்றுவதன் மூலமும் ஐந்தொகை திகதியில் உள்ளவாறு

(இ) வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை

மிருக உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்திற்கு ரூபா 38,297,591 தொகையிலான கொடுப்பனவுக்குரிய மீதியின் உளதாம்தன்மையையும், செம்மையையும் சுதந்திரமாகச் சரிபார்ப்பதற்கு நேரடியான உறுதிப்படுத்தல்கள் போன்ற திருப்திகரமான சான்றினை நாம் பெறவில்லை.

கம்பெனிப் பதிவேடுகளின் தன்மையின் காரணமாகவும், வேறு கணக்காய்வு நடைமுறைகளை நிறைவேற்றுவதன் மூலமும் ஐந்தொகை திகதியில் உள்ளவாறு அத்தகைய கிடைக்க வேண்டிய மீதிகளின் முழுமைத்தன்மைக்கும், உளதாம்தன்மைக்கும் நாமாகவே திருப்தியடைய எமக்கு முடியாதிருந்தது.

(ஈ) வேறு செலவினம்

மூன்றாம் தர்ப்புக்கு ரூபா 272,605,835 தொகையிலான பதப்படுத்தப்படாத பாலின் விற்பனை இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இல.18இன் பிரகாரம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதை நாம் குறித்துக்கொண்டோம். கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவு ரூபா 27,684,947 தொகையிலான தேறிய நஷ்டமாக வேறு செலவினங்களின் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது.

எமது கருத்தின் படி, பந்த (ஈ)இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையிட்டு எம்மால் திருப்திகொள்வதற்கு இயலக்கூடியதாக இருப்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு ஏதாவது இருந்தால், அத்தகைய சீராக்கல்களின் விளைவு புறநீங்கலாகவும், எமது பரீட்சையிலிருந்து இதுவரை தோன்றுகின்றவாறும், பந்திகள் (அ), (ஆ) மற்றும் (இ) ஆகியவற்றுக்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் நிதிசார் கூற்றுக்கள் மீதான விளைவுகள் புறநீங்கலாகவும் 2014 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கு தோதான கணக்கீட்டு பதிவேடுகளை கம்பெனி பராமரித்ததுடன், 2014 மார்ச் 31இல் உள்ளவாறு கம்பெனியின் அலுவல்களின் நிலையையிடும், அப்போது முடிவடைந்த ஆண்டுக்கான அதன் நஷ்டத்தையும் மற்றும் பணப்புழக்கத்தையும் இட்டு இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு ஏற்ப உண்மையானதும், நியாயமானதுமான கருத்தினை நிதிசார் கூற்றுக்கள் வழங்குகின்றன.

விடயத்தின் வலியுறுத்தல்

எமது கருத்தினை மேலும் சாட்டாமல், நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்புகள் 14.5 மற்றும் 24.1 ஆகியவற்றுக்கு நாம் கவனத்தை முன்வைக்கின்றோம்.

வேறு சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

இந்நிதிசார் கூற்றுக்கள் 2007இன் கம்பெனிகள் சட்டம் இல.07இன் பிரிவு 151 (2)இன் தேவைப்பாட்டுடன் இணங்குகின்றன.

பட்டயக் கணக்காளர்கள்

கொழும்பு
27 ஒக்டோபர் 2014

| | குறிப்புகள் | 2013/2014 ரூபா | 2012/2013 ரூபா |
|--|-------------|-------------------|-------------------|
| வருமானம் | 3 | 7,019,769,523 | 6,385,233,896 |
| விற்பனையின் ஆகுசெலவு | | (6,014,077,202) | (5,898,800,752) |
| மொத்த இலாபம் | | 1,005,692,321 | 486,433,144 |
| வேறு வருமானம் | 4 | 33,567,719 | 18,360,458 |
| | | 1,039,260,040 | 504,793,602 |
| நிருவாகச் செலவினங்கள் | | (592,005,140) | (517,309,520) |
| பங்கீட்டுச் செலவினங்கள் | | (212,607,131) | (152,965,856) |
| வேறு செலவினங்கள் | | (29,961,747) | (57,266,103) |
| தொழிற்பாடுகளிலிருந்து இலாபம்/(நஷ்டம்) | | 204,686,022 | (222,747,877) |
| நிதி வருமானம் | 5 | 109,023,269 | 85,582,743 |
| நிதிச் செலவினங்கள் | 6 | (152,602,195) | (130,303,147) |
| வரிவிதிப்புக்கு முன் நிகர இலாபம்/(நஷ்டம்) | 7 | 161,107,096 | (267,468,281) |
| வருமான வரிச் செலவினங்கள் | 8 | (20,699,439) | (30,554,531) |
| வரிவிதிப்பின் பின் ஆண்டுக்கான நிகர இலாபம்/(நஷ்டம்) | | 140,407,657 | (298,022,812) |
| வேறு விரிவான வருமானம் | | | |
| வரையறுக்கப்பட்ட நன்மை திட்டம் மீதான உண்மையான | | 25,969,243 | 8,305,315 |
| ஆதாயங்கள்/(நஷ்டம்), நிகர வரிகள் | | | |
| மொத்த வேறு விரிவான வருமானம், தேறிய வரி | | 25,969,243 | 8,305,315 |
| மொத்த விரிவான நஷ்டம் | | (166,376,900) | (255,706,250) |
| பங்கொன்றுக்கு அடிப்படை நஷ்டம் | 9 | 4.40 | (9.33) |

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கைகள் கழித்தல்களை எடுத்துக்காட்டுகின்றன.

கணக்கீட்டுக் கொள்கைகளும், பக்கங்கள் 05இலிருந்து 35 வரையிலான குறிப்புகளும் இந் நிதிசார் கூற்றுக்களின் முழுமையான பாகமொன்றாக அமைகின்றன.

கொழும்பு
27 ஒக்டோபர் 2014

| | குறிப்புகள் | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|---|-------------|---------------------------------|---------------------------------|
| சொத்துக்கள் | | | |
| நடைமுறைசாரா சொத்துக்கள் | | | |
| ஆதனம், பொறி மற்றும் சாதனங்கள் | 10 | 1,216,457,203 | 1,179,966,653 |
| நடந்துகொண்டிருக்கும் மொத்த வேலை | 11 | 121,433,331 | 152,183,113 |
| நீண்ட கால முதலீடு | 15 | 906,182,013 | 791,211,741 |
| | | <u>2,244,072,547</u> | <u>2,123,361,507</u> |
| நடைமுறைச் சொத்துக்கள் | | | |
| கால்நடை | 12 | 86,000 | 159,800 |
| பொருட்பட்டியல்கள் | 13 | 606,043,554 | 545,276,044 |
| வர்த்தக மற்றும் வேறு கிடைக்கவேண்டியவைகள் | 14 | 1,321,965,074 | 1,155,531,463 |
| நிதசார் கருவி - முதிர்ச்சிக்கு தக்கவைக்கப்பட்டது | 15 | 325,000,000 | 294,500,000 |
| பணம் மற்றும் பணச் சமப்படுத்தல்கள் | 16 | 33,748,164 | 73,589,060 |
| | | <u>2,286,842,792</u> | <u>2,069,056,367</u> |
| மொத்தச் சொத்துக்கள் | | <u>4,530,915,339</u> | <u>4,192,417,874</u> |
| ஒப்புரவு மற்றும் பொறுப்புக்கள் | | | |
| குறிப்பிடப்பட்ட முதலீடு மற்றும் ஒதுக்குகள் | | | |
| குறிப்பிடப்பட்ட முதலீடு | 17 | 319,454,060 | 319,454,060 |
| மூலதன ஒதுக்கீடு | 18 | 25,000,000 | 25,000,000 |
| மீள்மதிப்பீட்டு ஒதுக்கு | | 336,454,462 | 336,454,462 |
| ஆழ் நிதியம் | 19 | 1,689,978 | 1,689,978 |
| தக்கவைக்கப்பட்டுள்ள சம்பாத்தியங்கள் | | 911,972,621 | 745,595,721 |
| பங்குதாரர் நிதியம் | | <u>1,594,571,121</u> | <u>1,428,194,221</u> |
| நடைமுறைசாராப் பொறுப்புக்கள் | | | |
| பின்போடப்பட்ட வரிப் பொறுப்பு | 20 | 25,952,174 | 19,857,289 |
| வட்டியின்மையைத் தாங்குகின்ற இரவல்கள் | 21 | 85,698,717 | 85,698,717 |
| வட்டியைத் தாங்குகின்ற இரவல்கள் - நீண்ட காலம் | 21 | 493,912,087 | 581,685,663 |
| இளைப்பாற்று நன்மை கடப்பாடுகள் - பணிக்கொடை | 22 | 434,250,500 | 401,297,112 |
| பிற்போடப்பட்ட வருமானம் - அரசாங்க உதவுதொகை | 23 | 41,162,342 | 52,297,084 |
| | | <u>1,080,975,820</u> | <u>1,140,835,865</u> |
| நடைமுறையிலான பொறுப்புக்கள் | | | |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை | 24 | 981,778,004 | 977,948,081 |
| கொடுப்பனவுக்குரிய வருமான வரி | 25 | 13,667,232 | 9,917,476 |
| வட்டியிலான இரவல்கள் - குறுகிய காலம் | 21 | 102,105,535 | 92,751,742 |
| வங்கி மேலதிகப் பற்றுக்கள் | 26 | 757,817,627 | 542,770,489 |
| | | <u>1,855,368,398</u> | <u>1,623,387,788</u> |
| மொத்த ஒப்புரவு மற்றும் பொறுப்புக்கள் | | <u>4,530,915,339</u> | <u>4,192,417,874</u> |

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கைகள் கழித்தல்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஒப்புரவுகள் மற்றும் எதிர்பாராதவை 27 & 28

கணக்கீட்டுக் கொள்கைகளும், பக்கங்கள் 05இலிருந்து 35 வரையிலான குறிப்புக்களும் இந் நிதசார் கூற்றுக்களின் முழுமையான பாகமொன்றாக அமைகின்றன.

2007இன் இல.7 கம்பெனிகள் அதிகாரசட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இணங்க, இந்த நிதசார் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என நான் உறுதிப்படுத்துகின்றேன்.



திரு. சி. மருகல்ல
நிதிக் கட்டுப்பாட்டாளர்

இந்த நிதசார் கூற்றுக்களின் தயாரிப்புக்கும் சமர்ப்பணத்திற்கும் பணிப்பாளர் சபை பொறுப்பானதாகும்.

சபைக்காகவும், சபையின் சார்பாகவும் அங்கீகரிக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டுள்ளது.



திரு. எஸ். சி. எஸ். வி. க்ரமசிங்க
தவிசாளர்

கொழும்பு
27 ஒக்டோபர் 2014



திரு. எஸ். லோகநாதன்
பணிப்பாளர்

| | குறிப்பிடப் பட்ட மூலதனம் | மூலதன ஒதுக்குகள் | மீள் மதிப்பீட்டு ஒதுக்கு | ஆற் நதியம் | நிறுத்தி வைக்கப்பட்ட சம்பாத்தி யங்கள் | மொத்தம் |
|--|-----------------------------|---------------------|--------------------------------|------------------|--|----------------------|
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| 2012 ஏப்ரல் 01இல் உள்ளவாறு மீதி | 319,454,060 | 25,000,000 | 336,454,462 | 1,689,978 | 1,035,313,218 | 1,717,911,718 |
| ஆண்டுக்கான தேறிய நஷ்டம் | - | - | - | - | (298,022,812) | (298,022,812) |
| வேறு விரிவான வருமானம் | - | - | - | - | 8,305,315 | 8,305,315 |
| 31.03.2013இல் உள்ளவாறு மீதி | 319,454,060 | 25,000,000 | 336,454,462 | 1,689,978 | 745,494,721 | 1,428,194,221 |
| ஆண்டுக்கான தேறிய இலாபம் | - | - | - | - | 140,407,657 | 140,407,657 |
| வேறு விரிவான வருமானம் | - | - | - | - | 25,969,243 | 25,969,243 |
| 31.03.2014இல் உள்ளவாறு மீதி | <u>319,454,060</u> | <u>25,000,000</u> | <u>336,454,462</u> | <u>1,689,978</u> | <u>911,972,621</u> | <u>1,594,571,121</u> |

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கைகள் கழித்தல்களை எடுத்துக்காட்டுகின்றன.

இந் நிதிசார் கூற்றுக்களின் முழுமையான பாகமொன்றாக கணக்கீட்டுக் கொள்கைகளும், பக்கங்கள் 05இலிருந்து 35 வரையிலான குறிப்புகளும் அமைகின்றன.

கொழும்பு
27 ஒக்டோபர் 2014

மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்
பணப்புழக்கக் கூற்று 2014 மார்ச் 31இல் உள்ளவாறு



| | 31 மார்ச் 2014 ரூபா | 31 மார்ச் 2013 ரூபா |
|---|------------------------|------------------------|
| தொழிற்படுத்தல் செயற்பாடுகளிலிருந்து பணப்புழக்கங்கள் | | |
| வரிவிதிப்பின் முன்னரான நிகர (நஷ்டம்)/இலாபம் | 161,107,096 | (267,468,281) |
| பின்வருவனவற்றுக்கு சீராக்கல்கள்: | | |
| - ஆதனம், பொறி மற்றும் சாதனம் மீதான மதிப்பிற்கக்கம் | 168,039,581 | 187,612,037 |
| - நீண்ட நிலுவையிலான CWIPஇன் மீள்-எழுதல் | 1,007,636 | 737,646 |
| - மூலதனங்களிலிருந்து வருமானம் | (109,023,269) | (85,582,743) |
| - வட்டிச் செலவினம் | 136,802,933 | 109,168,553 |
| - குத்தகை வட்டி | 15,799,262 | 20,075,269 |
| - பிற்போடப்பட்ட உதவுதொகைகள் மீதான அங்கீகரிக்கப்பட்ட வருமானம் | (11,134,742) | (400,600) |
| - மீளளிக்கத்தக்க வைப்புக்களின் மீள் எழுதல் | - | (13,965,821) |
| - கால்நடை மீது நஷ்டம் மற்றும் நியாயப் பெறுமதி சீராக்கல் | 2,812,658 | 4,147,382 |
| - வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களுக்கான ஏற்பாடு - பணிக்கொடை | 69,286,483 | 62,583,184 |
| - கழிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதியழிப்பு | 1,005,918 | 1,580,341 |
| | <u>274,596,460</u> | <u>285,955,248</u> |
| தொழிற்படு மூலதன மாற்றங்களுக்கு முன் தொழிற்படுகின்ற இலாபம் | 435,703,556 | 18,486,967 |
| பொருட்பட்டியலில் (அதிகரிப்பு)/குறைப்பு | (61,773,428) | (63,559,646) |
| வர்த்தக மற்றும் வேறு கிடைக்கவேண்டியவைகளில் (அதிகரிப்பு)/குறைப்பு | (169,246,269) | (59,621,225) |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவைகளில் (அதிகரிப்பு)/குறைப்பு | 3,829,923 | 128,304,453 |
| | <u>(227,189,774)</u> | <u>5,123,582</u> |
| தொழிற்பாடுகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட பணம் | 205,513,782 | 23,610,549 |
| கொடுப்பனவாகிய வட்டி | (136,802,933) | (109,168,553) |
| கொடுப்பனவாகிய வரி - ESC மற்றும் வருமான வரி | (11,862,431) | (18,942,785) |
| வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்களின் கொடுப்பனவு - பணிக்கொடை | (10,363,855) | (4,700,012) |
| | <u>(159,029,219)</u> | <u>(132,811,350)</u> |
| தொழிற்பாட்டுச் செயற்பாடுகளிலிருந்து/(பயன்படுத்தப்பட்ட) தேறிய பணப்புழக்கம் | 49,484,563 | (109,200,801) |
| முதலீட்டு செயற்பாடுகளிலிருந்து பணப்புழக்கம் | | |
| ஆதனம், பொறி சாதனங்கள் மற்றும் CWIPஇன் கையகப்படுத்தல் | (155,572,481) | (46,059,294) |
| நிருமாணத்தின் போது ஆதனம், பொறி மற்றும் சாதனங்களில் முதலீடுகள் | (18,207,868) | (59,830,668) |
| கால்நடையின் விற்பாழித்தலிலிருந்து வரும்படிகள் | 73,800 | 146,100 |
| கிடைத்த வட்டி | 109,023,269 | 85,582,743 |
| குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டிலிருந்து மீள்பெறல்/(புதிய) | (145,470,272) | (49,884,275) |
| முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து/(பயன்படுத்தப்பட்ட) தேறிய பணம் | <u>(210,153,552)</u> | <u>(70,045,394)</u> |

நதிச் செயற்பாடுகளிலிருந்து பணப்புழக்கம்

| | | |
|---|-----------------------------|-------------------|
| கிடைத்த அரசாங்க உதவுதொகை | - | 37,200,000 |
| கொடுப்பனவாகிய குத்தகை வாடகை | (38,550,984) | (38,550,984) |
| ஆண்டின் போது வழங்கப்பட்ட கடன் | 16,834,500 | - |
| கடன்களிலிருந்தும், இரவல்பெறல்களிலிருந்தும் வரும்படிகள் - (மீள்கொடுப்பனவுகளின் தேறிய) | (72,502,561) | (35,983,924) |
| நிதிப்படுத்தல் செயற்பாடுகளிலிருந்து/(பயன்படுத்தப்பட்ட) தேறிய பணம் | (94,219,045) | (37,334,908) |
| | | |
| பணம் மற்றும் பணச் சமப்படுத்தல்களில் நிகர அதிகரிப்பு | (254,888,034) | (216,581,104) |
| ஆண்டின் ஆரம்பத்தில் பணம் மற்றும் பணச்சமப்படுத்தல்கள் | குறிப்பு A (469,181,429) | (252,600,325) |
| ஆண்டின் இறுதியில் பணம் மற்றும் பணச்சமப்படுத்தல்கள் | குறிப்பு B (734,069,463) | (469,181,429) |
| | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் | | குறிப்பு A |
| வங்கிகளில் மீதிகள் | 70,198,394 | 29,892,575 |
| கையில் சில்லறைப் பணம் | 3,390,666 | 3,115,191 |
| | 73,589,060 | 33,007,766 |
| வங்கி மேலதிக பற்றுக்கள் | (542,770,489) | (285,608,091) |
| | (469,181,429) | (252,600,325) |
| | | |
| ஆண்டின் இறுதியில் | | குறிப்பு B |
| வங்கிகளில் மீதிகள் | 28,734,485 | 70,198,394 |
| கையில் சில்லறைப் பணம் | 5,013,679 | 3,390,666 |
| | 33,748,164 | 73,589,060 |
| வங்கி மேலதிக பற்றுக்கள் | (757,817,627) | (542,770,489) |
| | (724,069,463) | (469,181,429) |

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கைகள் கழித்தல்களை எடுத்துக்காட்டுகின்றன.

கணக்கீட்டுக் கொள்கைகளும், பக்கங்கள் 05இலிருந்து 35 வரையிலான குறிப்புக்களும் இந் நிதிசார் கூற்றுக்களின் முழுமையான பாகமொன்றாக அமைகின்றன.

கொழும்பு

27 ஒக்டோபர் 2014

1. கணக்கீட்டுக் கொள்கைகள்

1.1 கூட்டுக்குழு தகவல்

1.1.1 சட்டபூர்வ மற்றும் வாழ்விட அமைப்பு

இலங்கையில் இயங்கி வருவதும், ஒன்றிணைக்கப்பட்டதுமான வரையறுக்கப்பட்ட பொறுப்பு கம்பெனியாக மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட் விளங்குகிறது.

இக் கம்பெனி 1996 மே 09இல் ‘கிரியா மில்க் இன்டஸ்ட்ரீஸ் ஒப் லங்கா (பிறைவேற்) லிமிற்றெற்’ என்ற பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. 2001 ஜூலை 23இலிருந்து செயற்படத்தக்கதாக இந்தக் கம்பெனியின் பெயர் ‘மில்கோ (பிறைவேற்) லிமிற்றெற்’ என மாற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய தேசிய பாற்பண்ணைச் சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, 1998 பெப்ரவரி 3இல் உள்ளவாறு மில்க் இன்டஸ்ட்ரீஸ் ஒப் லங்கா கம்பெனி லிமிற்றெற்றுக்குச் சொந்தமாயிருந்து, அந்தக் கம்பெனியினால் பயன்படுத்தப்பட்டு வந்த அனைத்துச் ஆதனமும், பொறிகளும், சாதனங்களும் (காணி நீங்கலாக), அதே திகதியன்று உள்ளவாறு வரையறுக்கப்பட்ட இலங்கை பால் கைத்தொழில்கள் கம்பெனியினால் பயன்படுத்தப்பட்ட நிலங்களினதும், கட்டிடங்களினதும் குத்தகை ஆதன உரிமைகளும் 1998 பெப்ரவரி 4 அன்று கம்பெனிக்குக் கைமாற்றப்பட்டது. இவ்வாறு கைமாற்றப்பட்ட தேறிய சொத்துக்களின் பெறுமதி ரூபா 306,500,020 ஆகும். மேலும், இலங்கை அரசாங்கத் தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து 2000 ஆகஸ்ட் 8 அன்று கிடைத்த கடிதத்தின் படி இறையிலி காணிகளினதும், கட்டிடங்களினதும் 20,427,900/- ரூபாவைக் கொண்ட வருடாந்தக் குத்தகை வாடகைக்காக அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் மூலம் விட்டுக்கொடுக்கப்பட்டது. கூட்டு முயற்சி உடன்படிக்கை இன்று அமுலில்லாத போதும், சொல்லப்பட்ட அரசாங்கக் காணிகளினதும், கட்டிடங்களினதும் கணக்குகளில் பொருத்தமான சீராக்கல்களை கம்பெனி செய்யவில்லை.

கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல.46/56, நவம் மாவத்தை, கொழும்பு 02 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது. வியாபாரம் நடைபெறும் பிரதான நிலையமும் இங்கே தான் உள்ளது. கம்பெனியின் முக்கிய தொழிற்சாலைகள் நாரஹேன்பிட்டி, அம்பேவல, திகன மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இயங்குகின்றன.

1.1.2. பிரதான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் தன்மை

பாலைச் சேகரித்து, பதனீட்டு, பொதி செய்து விநியோகிப்பதும், பால் உற்பத்திப்பொருள்களை விற்பனை செய்வதுமே வருடத்தின் போது கம்பெனியின் முக்கிய நடவடிக்கைகளாக இருந்தன.

1.1.3 வழங்கலுக்கான அங்கீகாரத்தின் திகதி

2014 மார்ச் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான நிதிசார் கூற்றுக்கள் 2014 ஒக்டோபர் 27ஆம் திகதிய பணிப்பாளர் சபையின் தீர்மானமொன்றின் பிரகாரம் வழங்கலுக்காக அங்கீகாரமளிக்கப்பட்டன.

1.1.4 நிதிசார் கூற்றுக்களுக்கான பொறுப்பு

இந்த நிதிசார் கூற்றுக்களின் தயாரிப்புக்களும், சமர்ப்பணத்திற்கும் பணிப்பாளர் சபை பொறுப்பாகும். நிதிசார் கூற்றுக்கள் தொடர்பிலான பொறுப்பு “பணிப்பாளரின் பொறுப்பின் கூற்றில்” குறித்துரைக்கப்பட்டுள்ளது.

1.2. குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகளின் சாராம்சம்

1.2.1 பொதுவான கணக்கீட்டுக் கொள்கைகள்

1.2.1.1 தயாரிப்பின் அடிப்படை

இந் நிதிசார் கூற்றுக்கள், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (SLFRS/LKAS) மீது தயாரிக்கப்பட்டுள்ளன.

1.2.1.2 அளவீட்டின் அடிப்படை

நியாயமான பெறுமதியில் சில சொத்துக்களும், பொறுப்புக்களும் புறநீங்கலாக, சரித்திரபூர்வ ஆகுசெலவு மாற்றத்தின் கீழ் நிதிசார் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

1.2.1.3 தொழிற்பாட்டிலானதும், சமர்ப்பணத்திலானதுமான நாணயம்

கம்பெனி தொழிற்படுகின்ற ஆரம்பநிலையிலான பொருளாதாரச் சூழலின் நாணயத்தை (தொழிற்பாட்டிலான நாணயம்) பயன்படுத்தி, நிதிசார் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அளவிடப்படுகின்றன. கம்பெனியின் தொழிற்பாட்டிலானதும், சமர்ப்பணத்திலானதுமான நாணயமான இலங்கை ரூபாவில் நிதிசார் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

1.2.1.4 இணக்கத்தின் கூற்று

2014 மார்ச் 31இல் உள்ளவாறு கம்பெனியின் கணக்கீட்டுக் கொள்கைகளுடனும், குறிப்புக்களுடனும் ("நிதிசார் கூற்றுக்கள்") சேர்த்து நிதிசார் நிலைமையின் கூற்று, விரிவான வருமானத்தின் கூற்று, ஒப்புரவில் மாற்றங்கள் மற்றும் பணப் பாய்வுகள் ஆகியன இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (LKAS மற்றும் SLFRS) இணங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிதிசார் கூற்றுக்களின் தயாரிப்பும், சமர்ப்பணமும் 2007இன் கம்பெனிகள் அதிகாரசட்டம் 7உடன் இணங்குகின்றன.

1.2.1.5 நடப்புக் கரிசனை

நடப்புக் கரிசனையொன்றாக தொடர்வதற்காக கம்பெனியின் ஆற்றலளவில் மதிப்பீடொன்று மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்டின் பணிப்பாளர் செய்துள்ளதுடன், முன்னுணர்விலான எதிர்காலத்திற்கு வியாபாரத்தைத் தொடர்வதற்கான வளங்களை கம்பெனி கொண்டுள்ளது என்பதையிட்டு திருப்தியடைந்துள்ளனர். மேலும், நடப்புக் கரிசனையொன்றாகத் தொடர்வதற்கான கம்பெனியின் தகுதி மீது குறிப்பிடத்தக்க சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது பொருள் உறுதித்தன்மைகளையிட்டு முகாமைத்துவம் அறிந்துவைத்திருக்கவில்லை. எனவே, நடப்புக் கரிசனை அடிப்படையின் மீது நிதிசார் கூற்றுக்கள் தொடர்ந்தும் தயாரிக்கப்படுகின்றன.

1.2.1.6 ஒப்பீட்டுரீதியிலான தகவல்

நிறுவனத்தினால் கணக்கீட்டுக் கொள்கைகள் உறுதியாகப் பிரயோகிக்கப்படுவதுடன், முந்திய ஆண்டுக்கானவற்றுடன் உறுதியாகவுள்ளன. நடைமுறை ஆண்டின் சமர்ப்பணத்திற்கு/வகைப்படுத்தலுக்கு இணங்குவதற்காக அவசியப்படுமிடத்து முந்திய ஆண்டுத் தொகைகளும், வாசகங்களும் மீள்-ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

1.2.1.7 வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல்

கொடுக்கல்வாங்கல் செய்யப்பட்ட நேரத்தில் நிலவுகின்ற செலாவணி வீதங்களில் சகல வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதுடன், இதுவே அறிக்கையிடும் நாணயம் ஆகும்.

ஆண்டு இறுதி குறிப்பிட்ட இடத்திலான வெளிநாட்டுச் செலாவணியைப் பயன்படுத்தி இலங்கை ரூபாவுக்கு சமமாக வெளிநாட்டு நாணயங்களில் பெயரிடப்பட்ட நாணயச் சொத்துக்களும், பொறுப்புக்களும் பொருள் விளக்கமளிக்கப்படுவதுடன், விளைகின்ற ஆதாயங்கள் அல்லது நஷ்டங்கள் விரிவான வருமானத்தின் கூற்றில் கணக்கிடப்படுகின்றன.

பெறுமதிகள் நிர்ணயிக்கப்பட்ட போது நிலவிய பரிமாற்ற வீதங்களைப் பயன்படுத்தி நாணயம்-சாராத சொத்துக்களும், பொறுப்புக்களும் பொருள் விளக்கமளிக்கப்பட்டன. விளைவிலான ஆதாயம் அல்லது நஷ்டம் விரிவான வருமானத்தின் கூற்றில் கணக்கிடப்பட்டுள்ளன.

1.2.1.8 பொருள்தன்மை மற்றும் தீர்ள்வு

நிதிசார் கூற்றுக்களில் ஒத்த விடயங்களின் ஒவ்வொரு மூலப்பொருள் வகுப்பும் புறம்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒத்ததன்மையற்ற அல்லது தொழிற்பாட்டிலான விடயங்கள் அவை ஒத்திருக்காவிட்டால் புறம்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1.2.1.9 முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தீர்ப்புரைகள்

அ. தீர்ப்புரைகள்

கணக்கீட்டுக் கொள்கைகளைப் பிரயோகிக்கும் நடைமுறையில், நிதிசார் கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தொகைகள் மீது மிகவும் முக்கியமான தாக்கத்தைக் கொண்டுள்ள மதிப்பீடுகளைச் சம்பந்தப்படுவற்றிலிருந்து புறம்பாக தீர்ப்புரைகளை முகாமைத்துவம் செய்துள்ளது.

ஆ. மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள்

அறிக்கையிடும் திகதியில் வருமானம், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றின் அறிக்கையிடப்பட்ட தொகைகளையும், எதிர்பாராத

பொறுப்புக்களின் வெளிப்படுத்தலையும் பாதிக்கின்ற தீர்ப்புரைகளையும், மதிப்பீடுகளையும் மற்றும் அனுமானங்களையும் செய்வதற்கு முகாமைத்துவத்தை கம்பெனியின் நிதிசார் கூற்றுக்களின் தயாரிப்பு வேண்டுகின்றது.

எதிர்காலத்தினை கரிசனையாகக் கொண்ட முக்கியமான அனுமானங்களும், அடுத்த நிதிசார் ஆண்டினுள் சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் காவுகின்ற தொகைகளுக்கு பொருள் சீராக்கல்களை விளைவிப்பதில் குறிப்பிடத்தக்க அபாயமொன்றைக் கொண்டுள்ள நிதிசார் நிலைமையின் திகதியில் மதிப்பீட்டு உறுதியற்றதன்மையில் வேறு முக்கியமான மூலங்களும் கரிசனைக்கெடுக்கப்பட்டுள்ளன.

1.3 சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பீட்டின் அடிப்படைகள்

1.3.1 ஆதனம், பொறிகள் மற்றும் சாதனங்கள்

அ) அளவீடு

ஆதனங்களினதும், பொறிகளினதும் மற்றும் சாதனங்களினதும் சகல விடயங்களும் ஆரம்பத்தில் ஆகுசெலவில் பதிவுசெய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து ஆதனத்தினதும், பொறிகளினதும் மற்றும் சாதனங்களினதும் விடயங்கள் மீள்-மதிப்பிடப்படுமிடத்து, அத்தகைய சொத்துக்களின் முழு வகுப்பும் மீள்-மதிப்பிடப்படுகின்றன.

நாளாந்த சேவைப்படுத்தலின் ஆகுசெலவுகள், கழிக்கப்பட்ட திரண்ட மதிப்பிற்கும் மற்றும் பெறுமதியில் திரண்ட குறைபாடு ஆகியன புறநீங்கலாக, ஆகுசெலவில் ஆதனம், பொறி மற்றும் சாதனங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆகுசெலவு ஏற்படுகின்ற போது, அங்கீகார மூலப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டால் ஆதனத்தினதும், பொறியினதும் மற்றும் சாதனங்களினதும் ஆகுசெலவை அல்லது பதிலீடு செய்யும் பாகத்தை அத்தகைய ஆகுசெலவு உள்ளடக்குகின்றது. இடைவெளிகளில் ஆதனத்தினதும், பொறியினதும் மற்றும் சாதனங்களினதும் குறிப்பிடத்தக்க பாகங்கள் பதிலீடு செய்யப்படுவதற்கு வேண்டப்படுகின்ற போது, குறிப்பான பயனுள்ள ஆயுள்களுடன் தனிப்பட்ட சொத்துக்களாக அத்தகைய பாகங்களை கம்பெனி அங்கீகரிப்பதுடன், அதன் பிரகாரம் அவற்றை மதிப்பிற்க்கின்றது.

பாரிய சோதனையொன்று மேற்கொள்ளப்படும் போது, அங்கீகார மூலப்பிரமாணம் திருப்திகரமானது என்றால் பதிலீடொன்றாக ஆதனத்தினதும், பொறியினதும் மற்றும் சாதனங்களினதும் காவுகின்ற தொகையில் அதன் ஆகுசெலவு அங்கீகரிக்கப்படுகின்றது. சகல ஏனைய பழுதுபார்த்தல்களும், பராமரிப்பு ஆகுசெலவுகளும் ஏற்படுகின்ற இலாபத்தில் அல்லது நஷ்டத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன.

விற்பாற்றாழித்தலின் மீது அல்லது அதன் உபயோகத்திலிருந்து அல்லது விற்பாற்றாழித்தலிலிருந்து எதிர்காலப் பொருளாதார நன்மைகள் எதிர்பார்க்கப்படாத போது, ஆதனத்தின், பொறியின் மற்றும் சாதனங்களின் ஒரு விடயம் அங்கீகாரத்தை மீள்பெறுகின்றது. சொத்தின் அங்கீகாரத்தை மீள்பெறுதல் மீது எழுகின்ற ஏதாவது ஆதாயம் அல்லது நஷ்டம் (நிகர விற்பாற்றாழித்தல் வரும்படிக்குக்கும், சொத்தின் காவுகின்ற தொகைக்கும் இடையிலான வித்தியாசமாக கணக்கிடப்பட்ட) சொத்து அங்கீகரிக்கப்படாமல் ஆண்டில் விரிவான வருமானத்தின் கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆ) ஆதனத்தினதும், பொறியினதும் மற்றும் சாதனங்களினதும் பயனுள்ள ஆயுள்கள்

ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் சொத்துக்களின் மீதமான பெறுமதிகளையும், பயனுள்ள ஆயுள்களையும் மற்றும் மதிப்பிற்க்கத்தின் முறைகளையும் கம்பெனி மதிப்பாய்கின்றது; வாழ்க்கைத்தொழில் நிபுணர்கள் மீதான அடிப்படையில் முகாமைத்துவத்தினால் செய்யப்படுகின்ற தீர்ப்புரை இந்தப் பெறுமதிகளினதும், வீதங்களினதும் மற்றும் முறைகளினதும் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுகின்றது.

இ) மதிப்பிற்க்கம்

ஆதனத்தினதும், பொறிகளினதும் மற்றும் சாதனங்களினதும் ஒவ்வொரு பாகத்தின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுள்களின் மேலாக ஒரு நேர்க்கோட்டு அடிப்படையின் மீது இலாபத்தில் அல்லது நஷ்டத்தில் மதிப்பிற்க்கம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏனெனில் இது சொத்தில் உள்ள எதிர்கால பொருளாதார நன்மைகளின் பாவனையின் எதிர்பார்க்கப்பட்ட மாதிரியை இது மிகவும் நெருக்கமாக பிரதிபலிக்கின்றது.

நிதிக் குத்தகையின் கீழ் ஏற்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறைந்த குத்தகைக் காலத்திற்கு அல்லது சமமான சொந்தமாகவுள்ள சொத்துக்களின் பயனுள்ள ஆயுளுக்கு மேலாக மதிப்பிற்க்கப்படுகின்றன.

பொருளாதாரரீதியில் பயனுள்ள ஆயுள்கள் வருமாறு:

| | |
|-------------------------|---|
| கட்டிடங்கள் | 20 வருடங்களுக்கு மேல் |
| பொறி, இயந்திராதிகள் | 04 வருடங்களுக்கு மேல் 15 வருடங்கள் வரை |
| தளபாடங்கள், பொருத்திகள் | 03 வருடங்களுக்கு மேல் 05 வருடங்கள் வரை |
| ஆய்வுகூட உபகரணங்கள் | 03 வருடங்களுக்கு மேல் 05 வருடங்கள் வரை |
| மோட்டார் வாகனங்கள் | 08 வருடங்களுக்கு மேல் 15 வருடங்கள் வரை |
| கருவிகள், உபகரணங்கள் | 03 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை |
| அலுவலக உபகரணங்கள் | 2.5 வருடங்களுக்கு மேல் 05 வருடங்கள் வரை |
| போத்தல்கள், கூடைகள் | 04 வருடங்களுக்கு மேல் |
| கணினிகள் | 02-04 வருடங்களுக்கு மேல் |
| போத்தல் குளிரூட்டிகள் | 2.5-05 வருடங்களுக்கு மேல் |
| மென்கணியம் | 03 வருடங்களுக்கு மேல் |
| பால் கொள்கலன்கள் | 05 வருடங்களுக்கு மேல் |

பாவனைக்கு அது கிட்டுகின்ற போது சொத்துக்களின் மதிப்பிற்க்கம் ஆரம்பமாவதுடன், விற்பனைக்காக கொண்டுள்ளவாறு சொத்து வகைப்படுத்தப்பட்டுள்ள திகதியின் ஆரம்பத்தில் அத்துடன், சொத்து அங்கீகாரத்தை மீளப்பெறுதல் திகதியில் இடைநின்றுவிடுகின்றது.

ஈ) புதுப்பித்தல் ஆகுசெலவுகள்

செயற்றிறனின் மூலத்திலான மதிப்பிடப்பட்ட நியமத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்காலப் பொருளாதார நன்மைகளைப் புதுப்பிக்குமுகமாக அல்லது பேணுமுகமாக ஆதனங்களினதும், பொறிகளினதும் மற்றும் சாதனங்களினதும் பழுதுபார்த்தல்களின் அல்லது பராமரிப்பின் மீது ஏற்படுகின்ற செலவினம் இடம்பெறுகின்ற போது அது செலவினமொன்றாக அங்கீகரிக்கப்படுகின்றது.

1.3.2 குத்தகைகள்

அ) நிதிக் குத்தகைகள் - கம்பெனி குத்தகைப் பெறுனராக இருக்குமிடத்து

உரித்துரிமைக்கு இடைநேருகின்ற சகல அபாயங்களுக்கும், வெகுமதிகளுக்கும் அந்தக் கைமாற்றத்தை கணிசமானளவு அனுமானிக்கின்ற குத்தகைகள் நிதிக் குத்தகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. நிதிக் குத்தகையொன்றின் வழியினால் திரட்டப்பட்ட சொத்துக்கள் திரண்டுள்ள மதிப்பிற்க்கமும், திரண்டுள்ள குறைபாட்டு நஷ்டங்களும் கழிக்கப்பட்டு, ஆரம்பத்தில் குறைந்தபட்ச குத்தகைக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதியில் அல்லது குறைவடைந்த அவற்றின் நியாயமான பெறுமதிக்குச் சமமான தொகையொன்றில் அளவிடப்படுகின்றது.

குத்தகைக்காரருக்கு கொடுப்பனவுக்குரிய ஒத்திசைவிலான பிரதான தொகையானது பொறுப்பொன்றாகக் காட்டப்பட்டுள்ளது. எதிர்கால பருவங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக் கட்டணங்கள் குறிப்புகளில் புறம்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நிதிசார் ஆண்டுக்கும் பிரயோகிக்கத்தக்க வாடகைக் கடப்பாட்டின் வட்டி அம்சமானது ஒவ்வொரு பருவத்திற்கும் பொறுப்பின் எஞ்சியுள்ள மீதி மீதான வட்டி உறுதியான இடையிடையில் நிகழ்கின்ற வீதமொன்றை முன்வைக்கும் விதத்தில் குத்தகைக் காலத்திற்கு மேலாக வருமானக் கூற்றுக்கு சுமத்தப்பட்டுள்ளது.

குத்தகையிலான ஆதனத்திற்கான அல்லது அதன் மீதான மேம்படுத்தல்களின் ஆகுசெலவு குத்தகையின் காலாவதியாகாத காலத்தின் அல்லது மேம்படுத்தல்களின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுளின் எது குறைவானதோ அதன் மேலாக மூலதனமிடப்பட்டு, மதிப்பிற்க்கப்படுகின்றது.

நிதிக் குத்தகையொன்றில் விற்பனையொன்று அத்துடன் குத்தகையை மீளப்பெறல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சொத்துக்களின் காவும் தொகைக்கு மேலாக விற்பனை வரும்படிகளின் ஏதாவது மேன்மிகையானது குத்தகைத் தவணைக்கு மேலாக பின்போடப்பட்டு, பெறுமான பதிவழிக்கப்படுகின்றது.

ஆ) தொழிற்படுத்தல் குத்தகைகள்

குத்தகையிலான தவணையின் கீழ் சொத்தொன்றின் சகல அபாயத்தையும், வெகுமதிகளையும் கணிசமானளவு கடன்வழங்குனர் விளைதிறனுடன் தக்கவைக்கின்ற குத்தகைகள் தொழிற்படுகின்ற குத்தகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

தொழிற்படுகின்ற குத்தகைகளின் கீழ் கொடுப்பனவாகின்ற குத்தகைக் கொடுப்பனவுகள் (காப்புறுதி மற்றும் பராமரிப்பு போன்ற சேவையின் ஆகுசெலவு புறநீங்கலாக) நேர்கோட்டு அடிப்படையொன்றின் மீது குத்தகைக் காலத்திற்கு மேலாக வருமானக் கூற்றில் செலவினமொன்றாக அங்கீகரிக்கப்படுகின்றன.

1.3.3 நிதி-சாராத சொத்துக்களின் குறைபாடு

சொத்தொன்று குறைபாடடையுமா என்பதற்கு எடுத்துக்காட்டொன்றுள்ளதா என்பதை ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் கம்பெனி மதிப்பிடுகின்றது. இத்தகைய எடுத்துக்காட்டு நிலவினால் அல்லது சொத்தொன்றுக்காக வருடாந்த குறைபாட்டு சோதித்தல் அவசியப்படும் போது சொத்தின் அறவிடக்கூடிய தொகையின் மதிப்பீடொன்றை கம்பெனி செய்கின்றது. விற்பதற்கான ஆகுசெலவுகளும், உபயோகத்தில் அதன் பெறுமதியும் சொத்தொன்றின் அல்லது கழிக்கப்பட்ட பணத்தைத் தோற்றுவிக்கும் அலகு நியாயப் பெறுமதியையும் விட சொத்தொன்றின் அளவிடக்கூடிய தொகை உயர்வானது என்பதுடன், ஏனைய சொத்துக்களிலிருந்து அல்லது சொத்துக்களின் குழுவிலிருந்து பெரிதுமே சுயேட்சையான பணப் பாய்வினை சொத்துக்கள் தோற்றுவிக்காவிட்டால் அன்றி, தனிப்பட்ட சொத்தொன்றுக்காக நிர்ணயிக்கப்படுகின்றது. அதன் அறவிடக்கூடிய தொகையை சொத்தொன்றின் காவும் தொகை மீறுமிடத்து, சொத்து குறைபாடாகக் கருதப்படுவதுடன், அதன் அறவிடக்கூடிய தொகைக்கு எழுதப்படுகின்றது. பாவனையில் உள்ள பெறுமதியை மதிப்பிடுகையில், பணத்தின் நேரப் பெறுமதியின் நடைமுறையிலான சந்தை மதிப்பீட்டினையும், சொத்துக்கு குறிப்பான அபாயத்தையும் பிரதிபலிக்கும் வரிக்கு முந்திய கழிவொன்றைப் பயன்படுத்தி அவற்றின் தற்போதைய பெறுமதிக்கு மதிப்பிடப்பட்ட எதிர்காலப் பணப்பாய்வுகள் கழிக்கப்படும்.

குறைபாட்டுச் சொத்தின் தொழிற்பாட்டுடன் இணங்குகின்ற அந்த செலவின வகுதிகளில் வருமானக் கூற்றில் தொடர்கின்ற தொழிற்பாடுகளின் குறைபாட்டு நஷ்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

நல்லெண்ணம் புறநீங்கலான சொத்துக்களுக்கு, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட குறைப்பாட்டு நஷ்டங்கள் தொடர்ந்துமே நிலவவில்லை அல்லது குறைவடைந்திருக்கக்கூடும் என்ற ஏதாவது எடுத்துக்காட்டு உள்ளதாக என்பதையிட்டு ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியில் மதிப்பீடொன்று செய்யப்படுகின்றது. அத்தகைய எடுத்துக்காட்டு நிலவினால், அறவிடக்கூடிய தொகையில் மதிப்பீடொன்றைக் கம்பெனி செய்கின்றது.

குறைபாட்டிலான இழப்பு அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து சொத்துக்கள் அறவிடல் தொகையை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மதிப்பீடுகளில் மாற்றமொன்று இருந்தால் மட்டுமே ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட குறைபாட்டு இழப்பொன்று மறுதலையாக்கப்படுகின்றது. அதுதான் விடயம் என்றால், சொத்தின் காவும் தொகையானது அதன் அறவிடக்கூடிய தொகைக்கு அதிகரிக்கப்படுகின்றது. முன்னைய வருடங்களில் சொத்துக்காக குறைபாட்டு இழப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்காவிட்டால், நிகர மதிப்பிற்கும் கொண்டிருக்கக்கூடியதை நிர்ணயித்துள்ள காவும் தொகையை அந்த அதிகரித்துள்ள தொகை “மீற” முடியாது. விரிவான வருமானத்தின் கூற்றில் அத்தகைய மறுதலையாக்குதல் அங்கீகரிக்கப்படுகின்றது.

1.3.4 நடந்து கொண்டிருக்கும் மொத்த வேலை

சொத்தின் முதலாவது பயன்பாட்டு நேரத்தில் சம்பந்தப்பட்ட சொத்துக் கணக்குகளுக்கு நடந்துகொண்டிருக்கும் மொத்த வேலை கைமாற்றப்படுகின்றது.

1.3.5 நிதிசார் சொத்துக்கள்

அதன் நிதிசார் சொத்துக்களை பின்வரும் வகுதிகளில் கம்பெனி வகைப்படுத்துகின்றது: இலாபத்தின் அல்லது நஷ்டத்தின் ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் சொத்துக்கள், கடன்கள் மற்றும் கிடைக்க வேண்டியவை, விற்பனைக்கு கிட்டுகின்ற நிதிசார் சொத்துக்கள், முதிர்ச்சிக்காக ஏற்கப்பட்ட நிதிசார் சொத்துக்கள் நிதிசார் சொத்துக்கள் திரட்டப்பட்ட நோக்கம் மீது வகைப்படுத்தல் தங்கியுள்ளது. ஆரம்ப அங்கீகாரத்தில் அதன் நிதிசார் சொத்துக்களின் வகைப்படுத்தலை முகாமைத்துவம் நிர்ணயிப்பதுடன், ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் இந்த குறித்தொதுக்கலை மீள்-மதிப்பிடுகின்றது.

1.3.5.1 ஆரம்ப அங்கீகாரம் மற்றும் அளவீடு

ஆரம்ப அங்கீகாரத்தில் அதன் நிதிசார் சொத்துக்களின் வகைப்படுத்தலை கம்பெனி நிர்ணயிக்கின்றது. ஆரம்பத்தில் நியாயமான பெறுமதியில் சகல நிதிசார் சொத்துக்களும் அங்கீகரிக்கப்படுகின்றன. அத்துடன் சொத்துக்களைப் பொறுத்தளவில் இலாபம் அல்லது நஷ்டம் நேரடியாக காட்டப்படக்கூடிய கொடுக்கல்வாங்கல் ஆகுசெலவுகள் ஊடாக நியாயமான பெறுமதியில் இல்லையாகும்.

சந்தையிடத்தில் (கிரமமான வழியிலான வர்த்தகங்கள்) ஒழுங்குவதியினால் அல்லது வழக்கத்தினால் தாபிக்கப்பட்ட நேரச் சட்டகமொன்றினுள் சொத்துக்களின் விநியோகத்தை வேண்டுகின்ற நிதிசார் சொத்துக்களின் கொள்வனவுகள் அல்லது விற்பனைகள் வர்த்தகத் திகதி அன்று அதாவது சொத்தைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது விற்பதற்கு கம்பெனி பரிந்துரைக்கும் திகதியில் அங்கீகரிக்கப்படுகின்றன.

பணம், நிலையான வைப்புக்களின் மூலதனங்கள் மற்றும் வர்த்தக மற்றும் வேறு கிடைக்கவேண்டியவை ஆகியவற்றை கம்பெனியின் நிதிசார் சொத்துக்கள் உள்ளடக்குகின்றன.

1.3.5.2 பின்தொடர்ந்துவரும் அளவீடு

பின்வருமாறு அவற்றின் வகைப்படுத்தல் மீது நிதிசார் சொத்துக்களின் பின்தொடர்ந்துவரும் அளவீடு தங்கியுள்ளது:

- (அ) **இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் சொத்துக்கள்**
இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் ஆரம்ப அங்கீகாரத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வர்த்தக மற்றும் நிதிசார் சொத்துக்களுக்காக ஏற்கப்பட்டுள்ள நிதிசார் சொத்துக்களை இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் சொத்துக்கள் உள்ளடக்குகின்றன. கிட்டிய தவணையில் விற்கும் அல்லது மீள்-கொள்வனவு செய்யும் நோக்கத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டால், நிதிசார் சொத்துக்கள் வர்த்தகத்திற்காக ஏற்கப்பட்டவையாக வகைப்படுத்தப்படுகின்றன.
- (ஆ) **கடன்கள் மற்றும் கிடைக்க வேண்டியவை**
தீவிரமான சந்தையொன்றில் கூறுவிலையிடப்படாத நிலையான அல்லது நிர்ணயிக்கின்ற கொடுப்பனவுகளுடன் வகைக்கெழுசாராத நிதிசார் சொத்துக்களே கடன்களும், கிடைக்க வேண்டியவையுமாகும். ஆரம்ப அளவீட்டின் பின், இத்தகைய நிதிசார் சொத்துக்கள் பின்னர் குறைபாடு நீங்கலாக பயனுறுதிவாய்ந்த வட்டி வீத முறையைப் (EIR) பயன்படுத்தி பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படும். கொள்வனவு மீதான ஏதாவது தள்ளுபடியை அல்லது கட்டுநிதியை அத்துடன் EIRஇன் உள்மையப் பாகமொன்றான கட்டணங்களை அல்லது ஆகுசெலவுகளை பொறுப்புக்கு எடுப்பதன் மூலம் பெறுமதியழிக்கப்பட்ட ஆகுசெலவு கணக்கிடப்படுகின்றது. விரிவான வருமானத்தின் கூற்றில் நிதி வருமானத்தில் EIR பெறுமான பதிவழிப்பு உள்ளடக்கப்படுகின்றது. நிதி ஆகுசெலவுகளில் வருமானத்தின் விரிவான கூற்றில் குறைபாட்டிலிருந்து எழுகின்ற நஷ்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
- (இ) **முதிர்ச்சி மூலதனங்களுக்கு ஏற்கப்பட்டது**
நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க கொடுப்பனவுகளுடனும், நிலையான முதிர்ச்சிகளுடனும் வகைக்கெழுசாராத நிதிசார் சொத்துக்கள் முதிர்ச்சிக்கு அவற்றை ஏற்பதற்கான திட்டமான நோக்கினையும், தகுதியையும் கம்பெனி கொண்டிருக்கும் போது முதிர்ச்சிக்கு ஏற்கப்பட்டிருந்ததாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்ப அளவீட்டின் பின்னர், முதிர்ச்சிக்கு ஏற்கப்பட்டுள்ள மூலதனங்கள் குறைபாடு குறைக்கப்பட்ட பயனுறுதிவாய்ந்த வட்டி வீத (EIR) முறையைப் பயன்படுத்தி பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றது. EIRஇன் முக்கிய பாகமொன்றான கொள்வனவு மீதான ஏதாவது கழித்தல் அல்லது கட்டுநிதி மற்றும் கட்டணம் அல்லது ஆகுசெலவுகள் ஆகியவற்றை கணக்குக்கு எடுப்பதன் மூலம் பெறுமதியழிக்கப்பட்ட ஆகுசெலவு கணக்கிடப்படுகின்றது. விரிவான வருமானத்தின் கூற்றில் நிதி வருமானத்தில் EIR பெறுமான பதிவழிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது. குறைபாட்டிலிருந்து எழுகின்ற நஷ்டங்கள் நிதி ஆகுசெலவுகளில் விரிவான வருமானத்தின் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றன.
- (ஈ) **விற்பனை நிதிசார் மூலதனங்களுக்கு கீட்டுதல்**
ஒப்புரவு மற்றும் கடன் பிணையங்கள் ஆகியவற்றை விற்பனை நிதிசார் மூலதனங்களுக்கு கீட்டுதல் உள்ளடக்குகின்றது. ஒன்றில் வர்த்தகம் செய்யப்படுவதற்காக ஏற்கப்பட்டதாக அல்லது இலாபத்தின் அல்லது நஷ்டத்தின் ஊடாக நியாயமான பெறுமதியில் குறித்தொதுக்கப்பட்டதாக உள்ளவையே விற்பனைக்காக கீட்டுகின்றனவையாக வகைப்படுத்தப்பட்ட ஒப்புரவு மூலதனங்கள் விளங்குகின்றன. நிச்சயமற்ற நேர காலமொன்றுக்கு ஏற்கப்படுவதற்கு உத்தேசத்தைக் கொண்டுள்ளவையும், திரவத்தன்மைக்கான தேவைகளுக்கு பதிலிறுப்பாக விற்கப்படக்கூடியவையும் அல்லது சந்தை நிலைமைகளில் மாற்றங்களுக்கு பதிலிறுக்கக்கூடியவையுமே இவ்வகுதியில் கடன் பிணையங்களாகும்.

ஆரம்ப அளவீட்டின் பின்னர், விற்பனை நிதிசார் மூலதனங்களுக்கு கீட்டுகின்றவை பின்னர் நியாயமான பெறுமதியில் அளவிடப்படுகின்றன.

‘விற்பனை ஒதுக்குக்கு கிட்டுவதில்’ ஒப்புரவில் (வேறு விரிவான வருமானம்) தேறப்படாத ஆதாயங்களும், நஷ்டங்களும் நேரடியாக அங்கீகரிக்கப்படுகின்றன. மூலதனம் விற்பனாழிக்கப்படும் போது, ஒப்புரவில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திரண்ட ஆதாயம் அல்லது நஷ்டம் ‘வேறு தொழிற்பாட்டு வருமானத்தில்’ விரிவான வருமானத்தின் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றது. ஒரே பாதுகாப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மூலதனத்தை கம்பெனி கொண்டிருக்கும் பட்சத்தில், முதலில் வந்தது முதலில் போனது என்ற அடிப்படையொன்றின் மீது விற்பனாழிக்கப்பட்டதாக அவை கருதப்படுகின்றன. விற்பனை நிதிசார் மூலதனங்களுக்காக கிட்டுகின்றவற்றை ஏற்றிருக்கும் வேளை ஈட்டப்படும் வட்டியானது EIRஐப் பயன்படுத்தி வட்டி வருமானமாக அறிக்கையிடப்படுகின்றது. விற்பனை நிதிசார் மூலதனங்களுக்காக கிட்டுகின்றவற்றை ஏற்றுள்ள வேளை ஈட்டப்படும் பங்கிலாபங்கள் கொடுப்பனவில் உரிமை தாபிக்கப்பட்டுள்ள போது ‘வேறு தொழிற்பாட்டு வருமானமாக’ விரிவான வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றன. இத்தகைய மூலதனங்களின் குறைபாட்டிலிருந்து எழுகின்ற நஷ்டங்கள் ‘நிதிசார் மூலதனங்கள் மீதான குறைபாட்டிலான நஷ்டங்களில்’ விரிவான வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படுவதுடன், ‘விற்பனை ஒதுக்குக்கு கிட்டுகின்றவற்றிலிருந்து’ அகற்றப்படுகின்றன.

கிட்டிய தவணையில் சொத்துக்களை விற்பதற்கான திறனும், நோக்கமும் இன்னுமே பொருத்தமானவையா என்பதை நிர்ணயிப்பதற்கு அதன் விற்பனைக்கு கிட்டுகின்ற நிதிசார் சொத்துக்களை கம்பெனி மதிப்பாய்கின்றது. சுறுசுறுப்பற்ற சந்தையின் காரணமாக இந்த நிதிசார் சொத்துக்களை வர்த்தகம் செய்வதற்கு கம்பெனியினால் இயலாத போதும், அவ்வாறு செய்வதற்கு முன்னுணர்விலான எதிர்காலத்தில் முகாமைத்துவத்தின் நோக்கம் குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றமடையும் போதும் அபூர்வமான சூழ்நிலைகளில் இந்த நிதிசார் சொத்துக்களை மீள் வகைப்படுத்துவதை கம்பெனி தெரிவுசெய்யக்கூடும். கடன்களினதும், கிடைக்க வேண்டியவைகளினதும் வரைவிலக்கணத்தை நிதிசார் சொத்துக்கள் நிறைவேற்றும் போது கடன்களுக்கும், கிடைக்க வேண்டியவைகளுக்கும் மீள்வகைப்படுத்தல் அனுமதிக்கப்படுவதுடன், முன்னுணர்விலான எதிர்காலத்திற்காக அல்லது முதிர்ச்சி வரைக்கும் இச் சொத்துக்களை ஏற்பதற்கான நோக்கத்தையும், தகுதியையும் கம்பெனி கொண்டுள்ளது. நிதிசார் சொத்தினை ஏற்பதற்கான தகுதியையும், நோக்கத்தினையும் நிறுவனம் கொண்டிருக்கும் போது மட்டுமே முதிர்ச்சி வகுதிக்கு ஏற்பதற்கான மீள்வகைப்படுத்தல் அனுமதிக்கப்படுகின்றது.

விற்பனை வகுதிக்கு கிட்டுகின்றவற்றிலிருந்து மீள்வகைப்படுத்தப்பட்ட நிதிசார் சொத்தொன்றுக்கு, ஒப்புரவில் அங்கீகரிக்கப்பட்ட அச் சொத்து மீதான ஏதாவது முன்னைய ஆதாயம் அல்லது நஷ்டம் EIRஐப் பயன்படுத்தி மூலதனத்தின் எஞ்சியுள்ள ஆயுளுக்கு மேலாக இலாபத்திற்கு அல்லது நஷ்டத்திற்கு பெறுமான பதிவழிப்பு செய்யப்படுகின்றது. புதிய பெறுமான பதிவழிகப்பட்ட ஆகுசெலவுக்கும், எதிர்பார்க்கப்பட்ட பணப் பாய்வுகளுக்கும் இடையிலான ஏதாவது வித்தியாசமும் EIRஐப் பயன்படுத்தி சொத்தின் எஞ்சியுள்ள ஆயுளுக்கு மேலாக பெறுமான பதிவழிக்கப்படுகின்றது. பின்தொடர்வதற்காக சொத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக நிர்ணயிக்கப்பட்டால், ஒப்புரவில் பதிவுசெய்யப்பட்ட தொகை விரிவான வருமானத்தின் கூற்றுக்கு மீள்-வகைப்படுத்தப்படுகின்றது.

1.3.5.3 அங்கீகாரத்தை மீளப்பெறுதல்

பின்வருவனவற்றின் போது ஒரு நிதிசார் சொத்து (அல்லது, நிதிசார் சொத்தொன்றின் பாகமொன்றாக அல்லது ஒத்துதன்மையிலான நிதிசார் சொத்தின் குழுவொன்றின் பாகமாக பொருத்தமானவிடத்து) அங்கீகாரத்தை மீளப்பெறுகின்றது:

- (அ) சொத்திலிருந்து பணப்பாய்வுகளை பெறுவதற்கான உரிமைகள் காலாவதியாதல்.
- (ஆ) சொத்திலிருந்து பணப்பாய்வுகளைப் பெறுவதற்கு அதன் உரிமைகளை கம்பெனி கைமாற்றியுள்ளது அல்லது தொடர்ந்து செல்லல் ஒழுங்கொன்றின் கீழ் மூன்றாம் தரப்பொன்றுக்கு பொருள் தாமதமின்றி முழுமையாக கிடைக்கப்பெற்ற பணப் பாய்வுகளைக் கொடுப்பனவு செய்வதற்கான கடப்பாடொன்று அனுமானித்துள்ளது; அத்துடன் ஒன்றில் சொத்தின் சகல ஆபத்துகளையும், வெகுமதிகளையும் கம்பெனி கணிசமானளவு கைமாற்றியுள்ளது அல்லது சொத்தின் சகல ஆபத்துக்களையும், வெகுமதிகளையும் கணிசமானளவு கைமாற்றி அல்லது தக்கவைத்திருக்கவில்லை, ஆனால் சொத்தின் கட்டுப்பாட்டினைக் கைமாற்றியுள்ளது.

சொத்தொன்றிலிருந்து பணப் பாய்வுகளைப் பெறுவதற்கு அதன் உரிமைகளை கம்பெனி கைமாற்றும் போது அல்லது தொடர்ந்து செல்லல் ஒழுங்கொன்றினுள் செய்துகொண்டுள்ளதுடன், சொத்தின் சகல ஆபத்துக்களையும், வெகுமதிகளையும் கணிசமானளவு தக்க வைக்காத அல்லது அதன் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாத போது அதில் கம்பெனியின் தொடருகின்ற சம்பந்தத்தின் அளவுக்கு சொத்து அங்கீகரிக்கப்படுகின்றது.

அவ்விடயத்தில், ஓர் இணைந்த பொறுப்பினையும் கம்பெனி அங்கீகரிக்கின்றது. கம்பெனி தக்கவைத்துள்ள உரிமைகளையும், கடப்பாடுகளையும் பிரதிபலிக்கின்ற அடிப்படையொன்றின் மீது கைமாற்றப்பட்ட சொத்தும், இணைந்துள்ள பொறுப்பும் அளவிடப்படுகின்றன.

கைமாற்றப்பட்ட சொத்தின் மேலான உத்தரவாதமொன்றின் அமைப்பினை எடுக்கின்ற தொடர்கின்ற சம்பந்தமானது சொத்தின் மூலத்திலான காவும் தொகையின் குறைந்த தொகையிலும், மீள்-கொடுப்பனவு செய்வதற்கு கம்பெனி அவசியப்படுத்தப்படும் ஆகக்கூடுதலான கரிசனையிலான தொகையிலும் அளவிடப்படுகின்றன.

1.3.5.4 நிதிசார் சொத்துக்களின் குறைபாடு

நிதிசார் சொத்தொன்று அல்லது நிதிசார் சொத்துக்களின் குழுவொன்று குறைபாடடைந்துள்ளதா என்பதாக ஏதாவது நோக்கத்திலான சான்றுள்ளதா என்பதை ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் கம்பெனி மதிப்பிடுகின்றது. சொத்தின் ஆரம்ப அங்கீகாரத்தின் பின் (ஏற்பட்டுள்ள 'நஷ்ட நிகழ்வு') ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதன், நிதிசார் சொத்தின் மதிப்பிடப்பட்ட எதிர்கால பணப் பாய்வுகள் மீது நஷ்ட நிகழ்வு தாக்கமொன்றை கொண்டிருந்ததன் அல்லது நிதிசார் சொத்துக்களின் குழு நம்பகமாக மதிப்பிடப்பட முடியும் என்பதன் விளைவொன்றாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளின் விளைவொன்றாக குறைபாட்டின் நோக்கத்திலான சான்று இருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு நிதிசார் சொத்து அல்லது நிதிசார் சொத்துக்களின் குழுவொன்று குறைபாட்டுடன் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வட்டி அல்லது முதலீடைக் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க நிதிசார் கஷ்டத்தை, தவறுகையை அல்லது கடமை தவறுதலை கடந்தருளர்கள் அல்லது கடந்தருளர்களின் குழுவொன்று அனுபவிக்கின்றது, வங்குரோத்து நிலையை அல்லது வேறு நிதிசார் மீள்-ஒழுங்கமைப்பினை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற நிகழ்தகவை குறைபாட்டின் சான்று உள்ளடக்குவதுடன், நிலுவைகளில் மாற்றங்களுடன் அல்லது தவறுகைகளுடன் இணைகின்ற பொருளாதார நிலைமைகள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்காலப் பணப் பாய்வுகளில் அளவிடக்கூடிய குறைப்பொன்றுள்ளது என்பதை அவதானிக்கத்தக்க தரவு எடுத்துக்காட்டுகின்றது.

பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் மேற்கொள்ளப்பட்ட நிதிசார் சொத்துக்கள்

பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் மேற்கொள்ளப்பட்ட நிதிசார் சொத்துக்களுக்காக, தனிப்பட்டரீதியில் குறிப்பிடத்தக்க நிதிசார் சொத்துக்களுக்கு அல்லது தனிப்பட்டரீதியில் குறிப்பிடத்தக்காத நிதிசார் சொத்துக்களுக்கு கூட்டுச்சேர நிலவுகின்ற குறைபாட்டின் நோக்கத்திலான சான்று நிலவுகின்றதா என முதலில் கம்பெனி மதிப்பிடுகின்றது. குறிப்பிடத்தக்கதோ அல்லது குறிப்பிடத்தக்காததோ தனிப்பட்டரீதியிலான மதிப்பிடப்பட்ட நிதிசார் சொத்தொன்றுக்கு நோக்கிலான குறைபாட்டுச் சான்று நிலவவில்லை என கம்பெனி நிர்ணயித்தால், ஒத்ததன்மையிலான கடன் அபாய குணவியல்புகளுடன் நிதிசார் சொத்துக்களின் குழுவொன்றில் சொத்தினை அது உள்ளடக்குவதுடன், குறைபாட்டுக்காக அவற்றைக் கூட்டுச்சேர மதிப்பிடுகின்றது. குறைபாட்டுக்காக தனிப்பட்டரீதியில் மதிப்பிடப்படுகின்றதும், குறைபாட்டு நஷ்டமொன்றைக் கொண்டுள்ளது அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கு தொடர்கின்றதுமான சொத்துக்கள் குறைபாட்டின் கூட்டுச்சேர்ந்த மதிப்பீடொன்றில் உள்ளடக்கப்படவில்லை.

குறைபாட்டிலான நஷ்டமொன்று இடம்பெற்றுள்ளது என்பதற்கான நோக்கிலான சான்று இருந்தால், சொத்துக்களை காவும் தொகைக்கும், மதிப்பிடப்பட்ட எதிர்கால பணப்பாய்வுகளின் (இதுவரை ஏற்பட்டிருக்காத எதிர்கால எதிர்பார்க்கப்பட்ட கடன் நஷ்டங்கள் புறநீங்கலாக) தற்போதைய பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக நஷ்டத்தின் தொகை அளவிடப்படுகின்றது. நிதிசார் சொத்துக்களின் மூலத்திலான பயனுறுதிவாய்ந்த வட்டி வீதத்தில் மதிப்பிடப்பட்ட எதிர்காலப் பணப் பாய்வுகளில் தற்போதைய பெறுமதி தள்ளுபடி செய்யப்படுகின்றது. மாறத்தக்க வட்டி வீதமொன்றைக் கடனொன்று கொண்டிருந்தால், ஏதேனும் குறைபாட்டு நஷ்டத்தை அளவிடுவதற்கான தள்ளுபடி வீதமே நடப்பு பயனுறுதிவாய்ந்த வட்டி வீதமாகும்.

தள்ளுபடி கணக்கொன்றின் உபயோகத்தின் ஊடாக, சொத்தின் காவுகின்ற தொகை குறைக்கப்படுவதுடன், நஷ்டத்தின் தொகையானது விரிவான வருமானத்தின் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றது. குறைவடைகின்ற காவும் தொகை மீது வட்டி வருமானம் தொடர்ந்தும் திரண்டுள்ளதுடன், குறைபாட்டு நஷ்டத்தை அளவிடும் நோக்கத்திற்காக எதிர்காலப் பணப் பாய்வுகளை தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்தப்படும் வட்டி வீதத்தைப் பயன்படுத்தி திரள்கின்றது. விரிவான வருமானக் கூற்றில் நிதி வருமானத்தின் பாகமாக வட்டி வருமானம் பதிவுசெய்யப்படுகின்றது. எதிர்கால அறவிடலின் உண்மை நிலையிலான எதிர்காலம் இல்லாத போதும், சகல பிணையம் அடையப்பட்டுள்ள அல்லது கம்பெனிக்கு கைமாற்றப்பட்டுள்ள போதும் இணைந்து படியுடன் சேர்ந்துள்ள கடன்கள் பெறுமான பதிவழிப்பு செய்யப்படுகின்றன. அடுத்து வருகின்ற ஆண்டில், குறைபாடு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இடம்பெறுகின்ற நிகழ்வொன்றின் காரணமாக மதிப்பிடப்பட்ட குறைபாட்டு இழப்பின் தொகை அதிகரிக்கின்ற அல்லது குறைவடைகின்ற காரணத்தினால் உதவித்தொகைக் கணக்கினை சீராக்குவதன் மூலம் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட குறைபாட்டு இழப்பு அதிகரிக்கின்றது அல்லது குறைவடைகின்றது. எதிர்காலப் பதிவழிப்பொன்று பின்னர் அறவிடப்பட்டால், விரிவான வருமானத்தின் கூற்றில் நிதி ஆகுசெலவுகளுக்கு அறவிடல் பற்று வைக்கப்படுகின்றது.

விற்பனை நிதிசார் சொத்துகளுக்கு கீட்டுதல்

விற்பனை நிதிசார் சொத்துகளுக்கு கீட்டுவதற்காக, மூலதனமொன்று அல்லது மூலதனங்களின் குழுவொன்று குறைபாட்டிலானதா என்பதற்கான நோக்கத்திலான சான்றுள்ளதா என்பதை ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் கம்பெனி மதிப்பிடுகின்றது. விற்பனைக்கு கிடைக்கின்றதாக வகைப்படுத்தப்பட்ட ஒப்புரவு மூலதனங்களைப் பொறுத்தளவில், அதன் ஆகுசெலவில் கீழே மூலதனத்தின் நியாயமான பெறுமதியில் குறிப்பிடத்தக்க அல்லது நீடிக்கின்ற வீழ்ச்சியொன்றை நோக்கிலான சான்று உள்ளடக்கும். மூலதனத்தின் மூலத்திலான ஆகுசெலவுக்கு எதிராக 'குறிப்பிடத்தக்கது' மதிப்பாயப்படும் என்பதுடன், அதன் மூலத்திலான ஆகுசெலவின் கீழே நியாயமான பெறுமதி இருந்த காலத்திற்கு எதிராக 'நீடிக்கின்றது' மதிப்பாயப்படும். குறைபாட்டின் சான்று இருக்குமிடத்து, விரிவான வருமானத்தின் கூற்றில் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அந்த மூலதனம் மீதான ஏதாவது குறைபாடு கழிக்கப்பட்டு, கையகப்படுத்தல் ஆகுசெலவுக்கும், நடைமுறையிலான நியாயமான பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக அளவிடப்படும் ஒன்றுதிரண்ட நஷ்டமானது ஏனைய விரிவான வருமானத்திலிருந்து அகற்றப்பட்டு, விரிவான வருமானத்தின் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றது. ஒப்புரவு மூலதனங்கள் மீதான குறைபாட்டு நஷ்டங்கள் விரிவான வருமானத்திற்கு கூற்றின் ஊடாக மறுதலையாக்கப்படமாட்டா; ஏனைய விரிவான வருமானத்தில் குறைபாடுகள் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவற்றின் நியாயமான பெறுமதியில் அதிகரிக்கின்றன.

விற்பனைக்கு கீட்டுகின்றனவாக வகைப்படுத்தப்படும் கடன் கருவிகளின் விடயத்தில், பெறுமதியழிக்கப்பட்ட ஆகுசெலவில் நிதிசார் சொத்துக்கள் மேற்கொள்ளப்படுகின்றவாறு அதே மூலப்பிரமாணம் மீதான அடிப்படையில் குறைபாடு மதிப்பிடப்படுகின்றது. எனினும், விரிவான வருமானத்தின் கூற்றில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மீதான ஏதாவது குறைபாட்டு நஷ்டம் கழிக்கப்பட்டு, பெறுமதியழிக்கப்பட்ட ஆகுசெலவுக்கும், நடைமுறையிலான நியாயமான பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக அளவிடப்படுகின்ற ஒன்றுதிரண்ட நஷ்டமே குறைபாட்டுக்காக பதிவுசெய்யப்பட்ட தொகையாகும்.

குறைபாட்டு நஷ்டத்தை அளவிடும் நோக்கத்திற்காக எதிர்கால பணப் பாய்வுகளை தள்ளுபடி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வட்டி வீதத்தைப் பயன்படுத்தி சொத்தின் குறைக்கப்பட்ட காவும தொகை மீது எதிர்கால வட்டி வருமானம் தொடர்ந்தும் விருத்திசெய்யப்படும். நிதி வருமானத்தின் அங்கமாக வட்டி வருமானம் பதிவுசெய்யப்படுகின்றது. அடுத்து வருகின்ற ஆண்டொன்றில், கடன் கருவியின் நியாயமான பெறுமதி அதிகரித்து, விரிவான வருமானத்தின் கூற்று குறைபாட்டு நஷ்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இடம்பெறுகின்ற நிகழ்வொன்றுக்கு நோக்கீதியில் அதிகரிப்பு தொடர்பினைக் கொண்டிருந்தால் விரிவான வருமானத்தின் கூற்றின் ஊடாக குறைபாட்டு நஷ்டம் மறுதலையாக்கப்படும்.

1.3.6 நிதிசார் பொறுப்புக்கள்

பொருத்தமானவாறு இலாபம் அல்லது நஷ்டம் அல்லது வேறு நிதிசார் பொறுப்புக்கள் ஆகியன ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் பொறுப்புக்களாக அதன் நிதிசார் பொறுப்புக்களை கம்பெனி வகைப்படுத்துகின்றது. அறிக்கையிடும் திகதியில், இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் பொறுப்புக்கள் இருக்கவில்லை.

1.3.6.1 ஆரம்ப அங்கீகாரம் மற்றும் அளவீடு

ஆரம்பத்தில் நியாயமான பெறுமதியில் சகல நிதிசார் பொறுப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. இது நேரடியாக சாட்டக்கூடிய கொடுக்கல் வாங்கல் ஆகுசெலவுகளை உள்ளடக்குகின்றது. கடன்கள் மற்றும் இரவல் வாங்கல்கள், வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை மற்றும் வங்கி மேலதிகப்பற்றுக்கள் ஆகியவற்றை கம்பெனியின் நிதிசார் பொறுப்புக்கள் உள்ளடக்குகின்றன.

1.3.6.2 அடுத்து வருகின்ற அளவீடு

பின்வருமாறு அவற்றின் வகைப்படுத்தல் மீது நிதிசார் பொறுப்புக்களின் அளவீடு தங்கியுள்ளது.

(அ) இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் நிதிசார் பொறுப்புக்கள்
வர்த்தகம் செய்வதற்காக வைக்கப்பட்ட நிதிசார் பொறுப்புக்களையும், இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியில் உள்ளவாறு ஆரம்ப அங்கீகாரம் மீது குறித்தொதுக்கப்பட்ட நிதிசார் பொறுப்புக்களையும் இலாபம் அல்லது நஷ்டம் ஊடாக நியாயமான பெறுமதியிலான நிதிசார் பொறுப்புக்கள் உள்ளடக்குகின்றன. கிட்டிய தவணையில் விற்கும் நோக்கத்திற்காக அவை கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் வர்த்தகம் செய்வதற்கு வைக்கப்பட்டிருந்தாக நிதிசார் பொறுப்புக்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

(ஆ) வேறு நிதிசார் பொறுப்புக்கள்
ஆரம்ப அங்கீகாரத்தின் பின், பயனுறுதிவாய்ந்த வட்டி விதிமுறையைப் பயன்படுத்தி பெறுமான பதிவுழிக்கப்பட்ட ஆகுசெலவில் வேறு நிதிசார் பொறுப்புக்கள் ஆரம்ப அங்கீகாரத்தின் பின்னர் அளவிடப்படுகின்றன. பொறுப்புகள் அங்கீகாரத்தை மீளப்பெறும் போது விரிவான வருமானக் கூற்றிலும், பயனுறுதிவாய்ந்த வட்டி வீத முறை (EIR) பெறுமான பதிவுழிப்பு நடைமுறையின் ஊடாகவும் ஆதாயங்களும், நஷ்டங்களும் அங்கீகரிக்கப்படுகின்றன. கொள்வனவு மீதான ஏதாவது தள்ளுபடியை அல்லது கட்டுநிதியை மற்றும் EIRஇன் உள்ளமைய பாகமொன்றான

கட்டணங்களை அல்லது ஆகுசெலவுகளை பொறுப்புக்கு எடுப்பதன் மூலம் பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவு கணக்கிடப்படுகின்றது. விரிவான வருமானத்தின் கூற்றில் நிதி ஆகுசெலவுகளில் EIR பெறுமான பதிவழிப்பு உள்ளடக்கப்படுகின்றது.

1.3.6.3 அங்கீகாரத்தை மீளப்பெறுதல்

பொறுப்பின் கீழுள்ள கடப்பாடு நிறைவேற்றப்படும் அல்லது இரத்துச் செய்யப்படும் அல்லது காலாவதியாகும் போது ஒரு நிதிசார் பொறுப்பு அங்கீகாரத்தை மீளப்பெறுவதாகின்றது. கணிசமானளவு வேறுபட்ட தவணைகள் மீது ஒரே இரவல் வழங்குவரிடமிருந்து இன்னொருவரினால் நடைமுறையிலான நிதிசார் பொறுப்பொன்று பதிலீடு செய்யப்படும் போது அல்லது நடைமுறையிலான பொறுப்பொன்றின் தவணைகள் கணிசமானளவு திரிவுபடுத்தப்படும் போது, மூலத்திலான பொறுப்பின் அங்கீகாரத்தை மீளப்பெறுதலின் ஒன்றாக அத்தகையதொரு பரிமாற்றம் அல்லது திரிவுபடுத்தல் கருதப்படுவதுடன், புதியதொரு பொறுப்பின் அங்கீகாரமும், சம்பந்தப்பட்ட காவும் தொகைகளில் வித்தியாசமும் விரிவான வருமானத்தின் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றன.

1.3.6.4 நிதிசார் கருவிகளை ஈடுசெய்தல்

நிதிசார் சொத்துக்களும், நிதிசார் பொறுப்புக்களும் ஈடுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொகைகளை ஈடுசெய்வதற்கு தற்போது நிறைவேற்றப்படுவதற்கு சட்ட உரிமை இருந்தால் அத்துடன் இருந்தால் மட்டும் மற்றும் நிகர அடிப்படையொன்றில் இணக்குவதற்கான அல்லது சொத்துக்களை அடைவதற்கான மற்றும் ஒரே நேரத்தில் பொறுப்புக்களை இணக்குவதற்கான நோக்கமொன்று இருந்தால் நிதிசார் நிலையின் கூற்றில் நிகர தொகை அறிக்கையிடப்படும்.

1.3.7 பொருட்பட்டியல்கள்

வழக்கொழிந்த மற்றும் மெதுவாக நகரும் விடயங்களுக்கு உரிய கழிவினைச் செய்த பின்னர், குறைந்த ஆகுசெலவிலும், நிகர தேறக்கூடிய பெறுமதியிலும் பொருட்பட்டியல்கள் மதிப்பிடப்படுகின்றன. முடித்தலின் மதிப்பிடப்பட்ட ஆகுசெலவு கழிக்கப்பட்டதும், விற்பனையைச் செய்வதற்கு அவசியமான மதிப்பிடப்பட்டதுமான ஆகுசெலவில் சாதாரண வியாபார மார்க்கத்தில் பொருட்பட்டியல் விற்பனை செய்யக்கூடிய விலையே நிகர தேறக்கூடிய பெறுமதியாகும்.

கீழ்க்காணும் ஆகுசெலவு சூத்திரத்தைப் பயன்படுத்தி பொருட்பட்டியல்களை அதன் தற்போதைய அமைவிடத்திற்கும், நிலைமைக்கும் கொண்டு வருவதில் செலவிடப்பட்ட தொகை கணக்கிடப்படுகின்றது.

| | |
|-----------------------------|---|
| பதப்படுத்தப்படாத பொருள் | - நிறையிட்ட சராசரியிலான அடிப்படை மீது நிர்ணயிக்கப்பட்ட ஆகுசெலவில் |
| முடிவுறுத்தப்பட்ட பொருட்கள் | - நேரடியான பொருட்களின் ஆகுசெலவில், நேரடியான சரீரஉழைப்பில் அத்துடன் சாதாரண தொழிற்படுத்தல் ஆற்றலளவில், நிலையான உற்பத்தி மேலதிகச் செலவுகளின் பொருத்தமான நூற்று வீதத்தில் |
| நடந்துகொண்டிருக்கும் வேலை | - உள்ளீடு பொருட்களின் ஆகுசெலவில் |
| பொதிப்படுத்தல் பொருள் | - நிறையிட்ட சராசரியிலான அடிப்படை மீது நிர்ணயிக்கப்பட்ட ஆகுசெலவில் |
| வேறு கையிருப்புக்கள் | - நிறையிட்ட சராசரியிலான அடிப்படை மீது நிர்ணயிக்கப்பட்ட ஆகுசெலவில் |
| இடைத்தங்கலில் பொருட்கள் | - உண்மையான ஆகுசெலவில் |

1.3.8 வர்த்தக மற்றும் வேறு கிடைக்க வேண்டியவை

வர்த்தக கிடைக்க வேண்டியவைகள் ஆரம்பத்தில் நியாயமான பெறுமதியில் அங்கீகரிக்கப்பட்டு, தொடர்ந்து குறைபாட்டுக்கான ஏற்பாடு கழிக்கப்பட்டு பயனுறுதிவாய்ந்த வட்டி முறையைப் பயன்படுத்தி பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன.

குறைபாட்டுக்கான நிகர ஏற்பாடுகளை அடைவதற்கு வேறு கிடைக்கவேண்டியவை மதிப்பிடப்படும் தொகைகளில் அவை அங்கீகரிக்கப்படுகின்றன. விரிவான வருமானத்தின் கூற்றில் ஏற்பட்ட தொகை அங்கீகரிக்கப்படுகின்றது. எனினும், கம்பெனியின் தவிர்க்கமுடியாத காரணங்களின் நிமித்தம் பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் பணியாளர் கடன்கள் அளவிடப்படவில்லை.

1.3.9 பணம் மற்றும் பணச் சமப்படுத்தல்கள்

கையிலுள்ள பணம், வங்கிகளுடன் அழைப்பு வைப்புக்களில் வைக்கப்பட்டுள்ள வைப்புக்கள், மூன்று மாதங்களைக் கொண்ட மூலத்திலான முதிர்ச்சிகளுடன் வேறு குறுகிய கால உயர்ந்தளவிலான திரவநிலையிலான மூலதனங்கள் ஆகியனவற்றை பணம் மற்றும் பணச் சமப்படுத்தல்கள் உள்ளடக்குகின்றன. நிதிசார் நிலையின் கூற்றில் நடைமுறையிலான பொறுப்புக்களினுள் வங்கி மேலதிகப்பற்றுக்கள் காட்டப்பட்டுள்ளன.

1.3.10 குறிப்பிடப்பட்ட மூலதனம்

(அ) வகைப்படுத்தல்

பணத்தை அல்லது வேறு சொத்துக்களைக் கைமாற்றுவதற்கான கடப்பாடு இல்லாத போது ஒப்புரவாக பகுத்தறிகின்ற பங்கிலாபங்களுடனான சாதாரணப் பங்குகள் வகைப்படுத்தப்படுகின்றன.

(ஆ) பங்கிலாபங்கள்

பங்கிலாபத்தைப் பெறுவதற்கான பங்குடமையாளர்கள் உரிமை தாபிக்கப்படும் போது பங்கிலாபங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்புரவு பங்காளர்களுக்கான இடைக்கால பங்கிலாபங்களின் விடயத்தில், இது பணிப்பாளர்களினால் தாபிக்கப்படும் போது ஆகும். இறுதியான பங்கிலாபங்களின் விடயத்தில், இது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பங்குடமையாளர்களினால் அங்கீகரிக்கப்படும் போது ஆகும்.

1.3.11 வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை

சாதாரண அலுவல் வேளையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகளுக்கு கொடுப்பனவு செய்வதற்கான கடப்பாடுகளே வர்த்தக கொடுப்பனவுக்குரியவையாகும். நடைமுறைசாரா பொறுப்புக்களாக அவை முன்வைக்கப்படாத போது ஒரு வருடத்தினுள் அல்லது அதற்கு குறைவாக கொடுப்பனவு வருமதியாகவுள்ள நடைமுறைப் பொறுப்புக்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஆரம்பத்தில் நியாயமான பெறுமதியில் வர்த்தக கொடுப்பனவுக்குரியவை அங்கீகரிக்கப்படுவதுடன், பின்னர் பயனுறுதிவாய்ந்த வட்டி முறையைப் பயன்படுத்தி பெறுமான பதிவழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன. தள்ளுபடியின் தாக்கம் பொருட்படுத்தத்தக்கதல்ல என்பதனால் மூலத்திலான பொருட்பட்டியலிடப்பட்ட தொகையில் குறிப்பிடப்படாத வட்டியுடனான குறுகிய காலக் கொடுப்பனவுக்குரியவை அளவிடப்படுகின்றன.

1.3.12 உதவுதொகைகள் மற்றும் மானியங்கள்

முறைமையான அடிப்படையொன்றின் மீது இழப்பீடு செய்வதற்கு உத்தேசமாகவுள்ள தொடர்பான ஆகுசெலவுடன் அவற்றைப் பொருந்தச் செய்வதற்கு அவசியமான காலத்தில் வருமானக் கூற்றுக்கு உதவுதொகைகளும், மானியங்களும் வரவு வைக்கப்படுகின்றன.

நியாயமான பெறுமதியில் நாணயம் சாராத உதவுதொகைகள் உட்பட சொத்துக்கள் தொடர்பான உதவு தொகைகள் ஐந்தொகையின் பின்போடப்பட்டு, தொடர்பான சொத்தின் பயனுள்ள ஆயுளுக்கு மேலாக வருமானக் கூற்றுக்கு வரவு வைக்கப்படுகின்றது.

வருமானத்திற்குத் தொடர்பான உதவுதொகைகள் அவை கிடைக்கின்ற காலத்தில் வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1.3.13 நடைமுறையிலான மற்றும் பின்போடப்பட்ட வருமான வரி

(அ) நடைமுறையிலான வரிகள்

நடைமுறையிலானதும், முன்னையதுமான காலங்களுக்கான நடைமுறையிலான வருமான வரிச் சொத்துக்களும், பொறுப்புக்களும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடமிருந்து அறவிடுவதற்கு அல்லது அவருக்கு கொடுப்பனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற தொகையில் அளவிடப்படுகின்றது.

நிதிசார் கூற்றுக்களில் அறிக்கையிடப்பட்டவாறு வருமானத்தினதும், செலவினத்தினதும் ஆக்கக்கூறுகள் மீதான அடிப்படையை வருமானத்திற்கான ஏற்பாடு கொண்டுள்ளதுடன், 2006இன் உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டம் இல.10இன் ஏற்பாட்டின் பிரகாரம் கணக்கிடப்படுகின்றது.

(ஆ) பின்போடப்பட்ட வரி

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி அடிப்படை மற்றும் நிதி அறிக்கைக் குறிக்கோள் ஆகியன தொடர்பாக அவற்றில் எடுக்கப்பட்டுள்ள தொகைகளுக்கிடையில் ஐந்தொகைத் திகதிக்கு தற்காலிக மாற்றத்தின்படி பொறுப்பு முறையினைப் பயன்படுத்தி பின்போடப்பட்ட வரி தொடர்பாக ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்போடப்பட்ட வரிச் சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் சகல தற்காலிக மாற்றங்கள் தொடர்பாக அடையாளம் காணப்படும். பின்போடப்பட்ட சொத்துக்கள் சகல குறைக்க வேண்டிய தற்காலிக மாற்றங்களை முன்கொண்டு சென்று பயன்படுத்தப்படாத வரிப் பொறுப்புக்கள் மற்றும் பயன்படுத்தாத வரி நஷ்டங்கள் ஆகியன தொடர்பாக குறைத்துக்கொள்ள இயலுமான தற்காலிக மாற்றங்களின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய

வரி செலுத்த வேண்டிய இலாபமாக இருக்கக்கூடிய தொகையிலிருந்தும் மற்றும் முன்கொண்டு சென்று பயன்படுத்த முடியாத வரிப் பொறுப்பினதும் மற்றும் பயன்படுத்த முடியாத வரி நட்டங்களினதும் அளவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன் கொண்டு சென்ற பின்போடப்பட்ட வரிச் சொத்தின் அளவு ஒவ்வொரு ஐந்தொகைத் திகதிக்கும் மீளாய்வு செய்யப்படுவதுடன், பயன்படுத்த வேண்டிய பின்போடப்பட்ட வரிச் சொத்துக்களிலிருந்து நூற்றுக்கு அல்லது பகுதிக்கு வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ளக்கூடிய போதியளவான வரியினைச் செலுத்த முடியுமான இலாபங்கள் மேலும் உருவாக்க முடியாது என்ற அளவில் குறைத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு ஐந்தொகைத் திகதிக்கும் அடையாளம் காணப்படாத பின்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அறவிட வேண்டிய பின்போடப்பட்ட வரிச் சொத்துக்களுக்கு வாய்ப்பளிக்கும் எதிர்கால வரி செலுத்த வேண்டிய இலாபமாக மாற்றக்கூடிய அளவுகள் அடையாளம் காணப்படுகின்றன.

சொத்துக்கள் மீள்-அங்கீகரிக்கப்படுகின்ற அல்லது பொறுப்புக்கள் கொடுத்துத் தீர்க்கப்படுகின்ற போது வரிச் சதவீதம் மற்றும் ஐந்தொகையில் விதிக்கப்பட்டிருக்கின்ற அல்லது விதிக்கப்படுகின்ற வரிச் சட்டத்தின்படியான பின்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆண்டின் போது பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்த்த வரிச் சதவீதங்கள் கணக்கிடப்படும்.

சாதாரண பங்குகளில் நேரடியாக அடையாளம் காணப்பட்ட விடயங்களுக்கு உரிய வருமான வரியானது சாதாரண பங்குகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பின்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பின்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள், தற்பொழுதுள்ள வரிப் பொறுப்புக்கள் மற்றும் அந்த வரி செலுத்தவேண்டிய பொருள் மற்றும் அந்த வரி அதிகாரத்திற்கு உரிய பின்போடப்பட்ட வரி ஆகியன தற்பொழுதுள்ள வரிச் சொத்துக்களிலிருந்து மீள்-நிரப்புவதற்கு சட்டரீதியாகச் செல்லுபடியாகும் உரிமை ஒன்று காணப்படுமாயின் மீளளிப்பு செய்யப்படும்.

1.3.14 தொடர்பான தரப்பிலான கொடுக்கல் வாங்கல்கள்

விலையொன்று சுமத்தப்பட்டுள்ளதா என்பதற்கு அக்கறையின்றி ஏனையவற்றின் நிதிசார் மற்றும் தொழிற்பாட்டு கொள்கைகளுக்கு/தீர்மானங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது நிறைவேற்றுவதற்கான தகுதியை ஒரு தரப்பு கொண்டிருந்தால் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வெளிப்படுத்தல் செய்யப்படுகின்றது. மூலத்திலான நிறுவனத்திற்கும், துணை நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு அந்த தொடர்பிலான தரப்புகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தனவா என்பதற்கு அக்கறையின்றி வெளிப்படுத்தப்பட வேண்டும்.

1.3.15 ஊழியர் நன்மைகள்

(அ) வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்கள் - பணிக்கொடை

1983இன் LKAS 19/பணிக்கொடை அதிகாரசட்டம் இல.12உடன் இணங்கும் வகையில், இளைப்பாற்று பணிக்கொடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பானது வெளிவாரீரீதியாக நிதிப்படுத்தப்பட்டதல்ல. மேற்கொள்ளப்பட்ட உண்மையான மதிப்பீடு மீதான அடிப்படையை பணிக்கொடைப் பொறுப்புக்கள் கொண்டதாகும். தள்ளுபடி வீதங்களையும், எதிர்கால சம்பள ஏற்றங்களையும் பற்றி அனுமானங்களைச் செய்வதை உண்மையான மதிப்பீடுகள் சம்பந்தப்படுத்துகின்றன.

மெஸர்ஸ் அக்கவரியல் அன்ட் மனேஜ்மன்ட் கொன்சல்டர்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட்டினால் மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ மதிப்பீட்டு மீது கம்பெனியின் இளைப்பாற்று நன்மை கடப்பாடு அடிப்படையைக் கொண்டுள்ளது. கழிவு வீதங்களையும், எதிர்கால சம்பள அதிகரிப்புகளையும் பற்றி அனுமானங்களைச் செய்வதை நிபுணத்துவ பெறுமதிகள் சம்பந்தப்படுத்துகின்றன. மதிப்பீட்டின் சிக்கல்தன்மையும், அடிப்படையான அனுமானங்களும் மற்றும் அதன் நீண்ட காலத்தன்மையும், ஒரு வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாடும் இந்த அனுமானங்களின் மாற்றங்களுக்கு உயர்ந்தளவில் கூருணர்விலானவையாகும். ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியில் சகல அனுமானங்களும் மதிப்பாயப்படுகின்றன. மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அனுமானங்களின் விபரங்கள் பக்கம் 28இல் உள்ள குறிப்பு 22இல் உள்ளடக்கப்பட்டுள்ளன. இறப்பு வீதம், அங்கவீன வீதங்கள் மற்றும் மீளப்பெறல் வீதங்கள் ஆகியனவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட பிரதான அனுமானங்கள் தொடர்பினைக் கொண்டுள்ளன. தள்ளுபடி வீதத்தினதும், சம்பள வீதத்தினதும் அனுமானங்கள் இறுதிச் சம்பள இளைப்பாற்று திட்டமொன்றுக்கு முன்னேற்ற வேகத்தை வழங்குவதையிட்டு நிர்ணயிப்பதில் மிக முக்கியமானதாகும்.

(ஆ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள் - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம்

சம்பந்தப்பட்ட நியதிகளுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கும், ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் ஊழியர்கள் தகுதியானவர்களாவர். ஊழியர் சேமலாப நிதியத்திற்கும், ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் ஊழியர்களின் முறையே 12% மற்றும் 3% கொண்ட மொத்த ஊதியங்களை கம்பெனி பங்களிக்கின்றது.

1.3.16 ஏற்பாடுகள்

கடந்த கால நிகழ்வுகளின் விளைவொன்றாக, சட்டபூர்வ அல்லது உருப்படியான கடப்பாடொன்றை கம்பெனி முன்வைக்கும் போது, ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படுகின்றன; கடப்பாட்டினை இணக்குவதற்கும், தொகை உண்மையிலேயே மதிப்பிடப்பட்டுள்ளது என்பதற்கும் வளங்களின் செலவீடொன்று அவசியம் என்பது சாத்தியமானதாகும். எதிர்கால தொழிற்பாட்டு நஷ்டங்களுக்கு ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படமாட்டா.

ஒத்ததன்மையிலான ஒரு தொகையிலான கடப்பாடுகள் இருக்குமிடத்து, இணக்கத்தில் செலவீடொன்று அவசியம் என்ற சாத்தியக்கூறு இருந்தால், அது முழு அளவொன்றாக கடப்பாடுகளின் வகுப்பினை கரிசனைக்கெடுப்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. கடப்பாடுகளில் ஒரே வகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏதாவது ஒன்று தொடர்பில் செலவீடொன்றின் சாத்தியக்கூறு சிறியதாக இருந்தாலும் கூட ஏற்பாடொன்று அங்கீகரிக்கப்படுகின்றது.

1.3.17 கடப்பாடுகள்

ஐந்தொகைத் திகதிக்கு சகல முக்கியத்துவமிக்க கடப்பாடுகளும் நிதிக்கூற்றுக்களின் குறிப்புக்களின் ஊடாக அடையாளம் காணப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1.3.18 வருமானத்தின் அங்கீகாரம்

கம்பெனிச் செயற்பாடுகளின் சாதாரண மார்க்கத்தில் அளிக்கப்பட்ட சேவைகளுக்கு கிடைத்த அல்லது கிடைக்கக்கூடிய கரிசனையின் நியாயமான பெறுமதியை வருமானம் கொண்டுள்ளது. தரகுக்கூலியின் பொருட்பட்டியலிடப்பட்ட நிகர பெறுமதி, விற்பனைச் செலவினங்கள் மற்றும் மொத்த விற்பனைக்குத் தொடர்பான வேறு வரிகள் ஆகியவற்றில் வருமானம் பதிவுசெய்யப்படுகின்றது.

(அ) பொருட்களின் விற்பனை

கம்பெனிக்கு பொருளாதார நன்மைகள் பாயும் அத்துடன் ஏற்பட்டுள்ள வருமானமும், இணைந்துள்ள ஆகுசெலவுகளும் நம்பகமான அறவிடப்பட முடியும் என்றவாறு நிகழ்த்தக்க அளவுக்கு வருமானம் அங்கீகரிக்கப்படுகின்றது. நிகர வர்த்தக தள்ளுபடிகளின் மற்றும் விற்பனை வரியின் கிடைத்த அல்லது கிடைக்கக்கூடிய கரிசனையின் நியாயமான பெறுமதியில் வருமானம் அளவிடப்படுகின்றது. குறிப்பிடத்தக்க ஆபத்துகளும், வெகுமதிகளும் வாங்குபவருக்கு சொத்துடமை கைமாற்றப்பட்டுள்ளது, கரிசனையின் அறவிடல் நிகழ்த்தக்கது, இணைந்துள்ள ஆகுசெலவுகளும், பொருட்களின் சாத்தியமான திரட்டும் நம்பகமாக மதிப்பிடப்பட முடியும் என்கின்ற போது வருமானம் அங்கீகரிக்கப்படுகின்றது.

(ஆ) வட்டி வருமானம்

பயனுறுதிவாய்ந்த வட்டி முறையை பயன்படுத்தி வட்டி வருமானம் அங்கீகரிக்கப்படுகின்றது.

(இ) பங்கிலாப வருமானம்

கொடுப்பனவைப் பெறுவதற்கான உரிமை தாபிக்கப்படும் போது பங்கிலாப வருமானம் அங்கீகரிக்கப்படுகின்றது.

1.3.19 செலவினம்

திரண்ட அடிப்படையொன்றின் மீது செலவினங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. வியாபாரத்தின் சாதாரண மார்க்கத்திலும், செயற்றிறனான நிலையொன்றில் ஆதனம், பொறி மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை பராமரிப்பதிலும் ஏற்படுகின்ற சகல செலவினங்களும் ஆண்டுக்கான முடிவினை அடைவதில் வருமானத்திற்கு எதிராகச் சுமத்தப்படுகின்றன.

விரிவான வருமானத் தகவலின் கூற்றின் சமர்ப்பணத்தின் நோக்கத்திற்காக செலவினங்களை வகைப்படுத்துவதற்காக தொழிற்பாட்டு முறையினாலான செலவினம் பயன்படுத்தப்படுகின்றது.

2. வழங்கப்பட்ட ஆனால் இது வரை பயனுறுதியற்ற இலங்கை கணக்கீட்டு நியமங்களின் தாக்கம்

கம்பெனியின் நிதிசார் கூற்றுக்களினால் வழங்கப்பட்ட ஆனால் வழங்கல் திகதி வரை பயனுறுதியற்ற நியமங்களும், பொருள் விளக்கங்களும் கீழே விபரிக்கப்பட்டுள்ளன. பொருத்தமானதென்றால், அவை பயனுறுதிவாய்ந்ததாக வரும் போது இந்த நியமங்களை ஏற்றுக்கொள்வதற்கு கம்பெனி உத்தேசித்துள்ளது.

அ) SLFRS 9 - நிதிசார் கருவிகள்: வகைப்படுத்தல் மற்றும் அளவீடு

LKAS 39இன் பதிலீடு மீது பணியின் முதலாவது கட்டத்தை வழங்கப்பட்டவாறு SLFR 9 பிரதிபலிப்பதுடன், LKAS 39 இன் வரையறுக்கப்பட்டவாறு நிதிசார் சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் வகைப்படுத்தலுக்கும், அளவீட்டுக்கும் பிரயோகமாகின்றது. 2012இல் SLFRS 9 வழங்கப்பட்டதுடன், 2015 ஜனவரி 01 அன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகின்ற நிதிசார் காலங்களுக்கு பயனுறுதிவாய்ந்ததாக வருகின்றது. இதன் பிரகாரம் 2016 மார்ச் 31இன் முடிவடைகின்ற ஆண்டுக்கான நிதிசார் கூற்றுக்கள் SLFRS 9ஐ ஏற்றுக்கொள்ளும். உரிய நேரத்தில் தாக்கத்தை கம்பெனி தொகைரீதிப்படுத்தும்.

ஆ) SLFRS 10 - ஒன்றுதிரட்டப்பட்ட நிதிசார் கூற்றுக்கள்

ஒன்றுதிரட்டப்பட்ட நிதிசார் கூற்றுக்களுக்கான கவனத்திற்கெடுக்கின்ற கணக்கீட்டினை LKAS 27 - ஒன்று திரண்டதும், புறம்பானதுமான நிதிசார் கூற்றுக்கள் என்பதன் பகுதியை SLFR 10 பதிலீடு செய்கின்றது. ஒன்றுதிரட்டல் விசேட நோக்க நிறுவனங்கள் - SIC 12இல் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளையும் அது கவனத்திற்கெடுக்கின்றது.

விசேட நோக்கத்திலான நிறுவனங்கள் உட்பட சகல நிறுவனங்களுக்கும் பிரயோகிக்கப்படுகின்ற தனித்த கட்டுப்பாட்டு மாதிரியொன்றை SLFRS 10 தாபிக்கின்றது. எந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை நிர்ணயிப்பதற்கு குறிப்பிடத்தக்க சீர்தூக்கிப் பார்த்தலை நிறைவேற்றுவதற்கு முகாமைத்துவத்தை SLFRS 10இனால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் வேண்டுவதுடன், எனவே, LKAS 27இல் இருந்த தேவைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் மூலத்திலான நிறுவனமொன்றினால் ஒன்றுதிரட்டப்படுவதற்கு வேண்டுகின்றது. 2012இல் SLFRS 10 வழங்கப்பட்டதுடன், 2014 ஜனவரி 01 அன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகின்ற நிதிசார் காலங்களுக்கு பயனுறுதிவாய்ந்ததாக வருகின்றது. இதன் பிரகாரம் 2015 மார்ச் 31இன் முடிவடைகின்ற ஆண்டுக்கான நிதிசார் கூற்றுக்கள் SLFRS 10ஐ ஏற்றுக்கொள்ளும். உரிய நேரத்தில் தாக்கத்தை குழு தொகைரீதிப்படுத்தும்.

இ) SLFRS 11 - இணை ஒழுங்குகள்

இணை தொழில் முயற்சிகளில் அக்கறை மற்றும் SIC-13 இணைந்த கட்டுப்பாட்டிலான நிறுவனங்கள் - தொழில் முயற்சிகளினால் நாணயம் சாராத பங்களிப்புகள் என்ற LKAS 31ஐ SLFRS 11 பதிலீடு செய்கின்றது. சரிசமவிகிதத்திலான ஒன்றுதிரட்டலைப் பயன்படுத்தி இணைந்த கட்டுப்பாட்டு நிறுவனங்களைப் (JCE) பொறுப்புக்காட்டுவதற்கான விருப்பினை SLFRS 11 அகற்றுக்கின்றது. பதிலாக, இணைத் தொழில் முயற்சியொன்றின் வரைவிலக்கணத்தை நிறைவேற்றுகின்ற JCEக்கள் ஒப்புரவு முறையைப் பயன்படுத்துவதற்காக பொறுப்புக்காட்ட வேண்டும். சரிசமவிகித ஒன்றுதிரட்டல் முறையின் கீழ் தற்போது அங்கீகரிக்கப்படுகின்ற ஏதாவது இணை தொழில்முயற்சி ஒழுங்குகளை கம்பெனி கொண்டிருக்கவில்லை.

ஈ) SLFRS 12 - வேறு நிறுவனங்களில் அக்கறைகளின் வெளிப்படுத்துகை

ஒன்றுதிரட்டப்பட்ட நிதிசார் கூற்றுக்கள் தொடர்பில் முன்னர் LKAS 27இல் இருந்த வெளிப்படுத்தல்களையும், அத்துடன் LKAS 31 மற்றும் LKAS 28 ஆகியவற்றில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட சகல வெளிப்படுத்தல்களையும் SLFRS 12 உள்ளடக்குகின்றது. இந்த வெளிப்படுத்தல்கள் துணைநிறுவனங்களிலும் இணை ஒழுங்குகளிலும், இணைவுகளிலும் மற்றும் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களிலும் நிறுவனம் ஒன்றின் அக்கறை தொடர்பானவையாகும். புதிய வெளிப்படுத்தல்களின் எண்ணிக்கையும் அவசியமாகும், ஆனால், குழுவின் நிதிசார் நிலைமை அல்லது பெறுபேறு மீது தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. 2012இல் SLFRS 12 வழங்கப்பட்டதுடன், 2014 ஜனவரி 01 அன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகின்ற நிதிசார் காலங்களுக்கு பயனுறுதிவாய்ந்ததாக வருகின்றது. இதன் பிரகாரம் 2015 மார்ச் 31இன் முடிவடைகின்ற ஆண்டுக்கான நிதிசார் கூற்றுக்கள் SLFRS 12ஐ ஏற்றுக்கொள்ளும்.

உ) SLFRS 13 - நியாயமான பெறுமதி அளவீடு

சகல நியாயமான பெறுமதி அளவீடுகளுக்கு SLFRSஇன் கீழ் வழிகாட்டலின் தனித்த மூலமொன்றை SLFRS 13 தாபிக்கின்றது. நியாயமான பெறுமதியைப் பயன்படுத்துவதற்கு நிறுவனம் ஒன்று அவசியப்படும் போது SLFRS 13 மாற்றமடைவதில்லை, ஆனால் பதிலாக, நியாயமான பெறுமதி அவசியப்படும் அல்லது அனுமதிக்கப்படும் போது SLFRSஇன் கீழ் எவ்வாறு நியாயமான பெறுமதியை அளவிடுவது என்பது மீதான வழிகாட்டியை வழங்குகின்றது. 2014 ஜனவரி 01 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பாகின்ற வருடாந்தக் காலங்களுக்கு இந்த நியமம் பயனுறுதிவாய்ந்ததாகும். இதன் பிரகாரம் 2015 மார்ச் 31இன் முடிவடைகின்ற ஆண்டுக்கான நிதிசார் கூற்றுக்கள் SLFRS 13ஐ ஏற்றுக்கொள்ளும். இந்த நியமத்தின் முழுமையான ஆய்வு பூர்த்தியாகாத நிலையில் நிதிசார் தாக்கம் இன்னும் அறியப்படவில்லை. அறியப்படவில்லை என்பதுடன் நியாயமான விதத்தில் மதிப்பிடத்தக்கதும் அல்ல.

| | 2013/2014 ரூபா | 2012/2013 ரூபா |
|---|----------------------|----------------------|
| 3. வருமானம் | | |
| மொத்த விற்பனை | 7,163,030,124 | 6,515,562,857 |
| கழிக்குக: தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி | (143,260,601) | (130,328,961) |
| | <u>7,019,769,523</u> | <u>6,385,233,896</u> |
| 4. வேறு வருமானம் | | |
| அவசியமற்ற விற்பனை | 821,217 | 493,313 |
| வாடகை வருமானம் | - | 21,200 |
| அபராதங்கள் மற்றும் மேலதிகக் கட்டணங்கள் | 1,593 | - |
| திரும்பிய காசோலைகள் மீது மேலதிகக் கட்டணங்கள் | - | 528,783 |
| மீளளிக்கப்படாத வைப்பு | 195,500 | 381,100 |
| மீளளிக்கப்படாத கேள்வி வைப்பு | 505,000 | 398,000 |
| பிற்போடப்பட்ட வருமானம் - அரசாங்க உதவுதொகை | 9,203,742 | 400,600 |
| விநியோகஸ்தர்களின் பதிவு | 1,672,500 | 1,987,000 |
| சில்லறை வருமானம் | - | 184,641 |
| செலாவணி ஆதாயம் | 17,239,931 | - |
| மீளமுதப்பட்ட மீளளிக்கத்தக்க வைப்புக்கள் | - | 13,965,821 |
| பயன்படுத்த முடியாத பொருட்களின் விற்பனை | 141,458 | - |
| நிலையான சொத்தின் விற்பனாழித்தல் மீதான இலாபம் | 1,246,312 | - |
| பசுந்தீவன வருவாய்கள் | 2,540,466 | - |
| | <u>33,567,719</u> | <u>18,360,458</u> |
| 5. நிதி வருமானம் | | |
| அழைப்பு/நிலையான வைப்பு மீதான வரி - உள்ளநாடு | 74,019,582 | 51,718,612 |
| நிலையான வைப்பு மீதான வரி - வெளிநாட்டு நாணயம் (USD) | 28,778,464 | 26,230,774 |
| பணியாளர் கடன்கள் மீதான வரி | 6,225,223 | 7,633,357 |
| | <u>109,023,269</u> | <u>85,582,743</u> |
| 6. நிதி ஆகுசெலவுகள் | | |
| நிதிக் குத்தகை மீதான வட்டி | 15,799,262 | 20,075,269 |
| செலாவணி நஷ்டம் | - | 1,059,325 |
| கடன்கள் மீதான வட்டி | 73,553,282 | 61,860,546 |
| வங்கி மேலதிகப்பற்றுக்கள் மீதான வட்டி | 63,249,651 | 47,308,007 |
| | <u>152,602,195</u> | <u>130,303,147</u> |
| 7. வரி விதிப்புக்கு முன் இலாபம்/(நஷ்டம்) | | |
| வரி விதிப்புக்கு முன்னரான இலாபம்/(நஷ்டம்) பின்வருவன உட்பட சகல செலவினங்களையும் சுமத்திய பின்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. | | |
| பணிப்பாளரின் வேதனம் | 14,111,973 | 12,361,514 |
| கணக்காய்வுச் சேவைகள் | | |
| - உள்ளகக் கணக்காய்வுச் சேவைகள் | 3,843,489 | 3,908,631 |
| - வெளியகக் கணக்காய்வுச் சேவைகள் | 603,750 | 525,000 |
| ஆதனம், பொறி மற்றும் சாதனங்கள் மீதான மதிப்பிறக்கம் | 168,039,581 | 187,612,037 |
| NBT செலவினங்கள் | 143,260,601 | 130,328,960 |
| விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல்கள் | 79,012,976 | 69,143,273 |
| நன்கொடைகள் | 35,200 | 217,000 |
| சட்ட செலவினங்கள் மற்றும் வாழ்க்கைத்தொழில் கட்டணம் | 4,972,742 | 3,556,404 |
| குறைபாட்டிற்கான ஏற்பாடு | 2,812,658 | 4,147,382 |
| பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புச் செலவினங்கள் | 37,335,057 | 28,769,455 |
| பணியாளர் ஆகுசெலவுகள் | | |
| - சம்பளங்கள், வேதனங்கள் மற்றும் இணைந்த செலவினங்கள் | 665,658,924 | 679,579,143 |
| - வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்ட ஆகுசெலவுகள் - ஊ.சே.நி. மற்றும் ஊ.ந.நி. | 49,969,436 | 64,129,105 |
| - வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்ட ஆகுசெலவுகள் - பணிக்கொடை | 32,953,388 | 49,577,857 |

2013/2014
ரூபா

2012/2013
ரூபா

| 8. வருமான வரிச் செலவினங்கள் | குறிப்பு | 2013/2014 ரூபா | 2012/2013 ரூபா |
|---------------------------------------|----------|-------------------|-------------------|
| நடைமுறையிலான வருமான வரி ஏற்பாடு | 8.1 | 14,604,554 | 10,697,242 |
| ஆண்டுக்கான பின்போடப்பட்ட வரிக்கட்டணம் | 20 | 6,094,885 | 19,857,289 |
| | | <u>20,699,439</u> | <u>30,554,531</u> |

8.1 நடைமுறையிலான வரிச் செலவினங்களுக்கும்/(வருமானம்) மற்றும் கணக்கீட்டு (இலாபம்)/நஷ்டத்தின் உற்பத்திக்கும் இடையிலான மீளணக்கம்

| | | |
|---|-------------------|-------------------|
| வரி விதிப்புக்கு முன் கணக்கீட்டு இலாபம்/(நஷ்டம்) | 166,376,900 | (289,717,497) |
| கழிக்குக: புறம்பாக கருதப்பட்ட வருமானம் | (109,023,269) | (83,967,966) |
| வர்த்தகம் அல்லது வியாபாரத்திலிருந்து இலாபம்/(நஷ்டம்) | 57,353,631 | (373,685,463) |
| கழிக்குக: விலக்களிக்கப்பட்ட இலாபம் | (57,353,631) | - |
| வியாபார (நஷ்டம்)/இலாபப் பிரயோக வரிவிதிப்பு விலக்களிக்கப்பட்ட வேறு வருமானம் | - | (373,685,463) |
| | 28,778,464 | 26,806,689 |
| பொறுப்பிலான வேறு வருமானம் | 80,244,805 | 58,776,054 |
| வரி வீதம் | 28% | 28% |
| சுமத்தக்கூடிய இலாபத்தின் அல்லது வருமானத்தின் மீதான வரி பிரிவு 32இன் கீழ் கழித்தல் மீதான வரியின் தாக்கம் | 22,468,545 | 16,457,295 |
| | (7,863,991) | (5,760,053) |
| ஆண்டுக்கான ஏற்பாடு (28%இல் சீராக்கப்பட்ட வருமானம் மீதான வரி) | <u>14,604,554</u> | <u>10,697,242</u> |

8.2 வெளிநாட்டு முதலீட்டிலிருந்து (வெளிநாட்டு நாணயத்தில் நிலையான வைப்பு) பெறப்பட்ட வருமானமானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏற்பாட்டின் பிரகாரம் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

9. சாதாரண பங்கொன்றுக்கு சம்பாத்தியங்கள்/(நஷ்டம்)

வழங்கலில் சாதாரண பங்கின் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையினால் கம்பனியின் ஒப்புரவு உடைமையாளர்களுக்கு சாட்டப்படக்கூடிய தேறிய நஷ்டத்தை வகுப்பதன் மூலம் பங்கொன்றுக்கான அடிப்படை நஷ்டம் கணக்கிடப்படுகின்றன.

| | 2013/2014 ரூபா | 2012/2013 ரூபா |
|---|-------------------|-------------------|
| சாதாரண பங்குகளுக்கு சாட்டப்படக்கூடிய தேறிய நஷ்டம் | 140,407,657 | (298,022,812) |
| சாதாரண பங்கின் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கை | 31,945,406 | 31,945,406 |
| | <u>4.40</u> | <u>(9.33)</u> |

9.1 பங்கொன்றுக்கு வீரியம் குறைந்த சம்பாத்தியங்கள்/(நஷ்டம்)

கம்பனியின் உத்தேசமானரீதியில் வீரியம்குறைந்த சாதாரண பங்கு இல்லையென்பதுடன், இதன் விளைவாக பங்கொன்றுக்கு வீரியம்குறைந்தசம்பாத்தியங்கள்/நஷ்டம் மேலே காட்டப்பட்டுள்ளவாறு அடிப்படை நஷ்டம் போன்றதாகும்.

11. நடைமுறையில் மொத்த வேலை

| | 01.04.2013இல் உள்ளவாறு மீதி | ஆண்டின் போது இடம்பெற்ற ருபா | ஆண்டின் போது மூலதன மாக்கப்பட்டது ருபா | வருமான கூற்றுக்கு சுமத்தப் பட்டது ருபா | 31.03.2014இல் உள்ளவாறு மீதி | 31.03.2013இல் உள்ளவாறு மீதி |
|--|-----------------------------------|--------------------------------------|---|--|-----------------------------------|-----------------------------------|
| கழிவு நீர் பரிகரிப்பு பொறியின் நிருமாணம் | 16,345,529 | - | - | - | 16,345,529 | 16,345,529 |
| கரலியத்த - சிவில் கொன்ஸ்ட்ரக்ஷன் (பிறைவேற்) காணி | 25,936 | - | 25,936 | - | - | 25,936 |
| புதிய பால் தொழிற்சாலையின் நிருமாணம் - படல்கம | 318,530 | - | - | - | 318,530 | 318,530 |
| படியத்தலாவ விற்பனைக் கூடத்தின் நிருமாணம் | 4,398,559 | - | 4,398,559 | - | - | 4,398,559 |
| குளிர்நீர் பொறியின் நிறுவகை - DMF | 10,413,780 | - | 10,413,780 | - | - | 10,413,780 |
| குளிர்நீர் பொறியின் நிறுவகை - PMF | 10,413,780 | - | 10,413,780 | - | - | 10,413,780 |
| இலுப்படிச்சேனை விற்பனைக் கூடத்தின் நிருமாணம் | 4,180,864 | - | 4,180,864 | - | - | 4,180,864 |
| கட்டிடத்தின் நிருமாணம் - திகன | 426,492 | - | - | - | 426,492 | 426,492 |
| UHT உத்திரிப்பாகங்கள் மற்றும் சிவில் நிருமாணம் - DMF | - | 19,065,504 | 19,065,504 | - | 15,000 | - |
| குளிருட்டல் நிலையத்தின் நிருமாணம் - SDMF | 474,227 | - | 474,227 | - | - | 474,227 |
| கட்டபே விற்பனை நிலையத்தின் நிருமாணம் | - | 150,000 | - | - | 150,000 | - |
| நடந்துகொண்டிருக்கும் UHT வேலை | 1,007,636 | - | - | 1,007,636 | - | 1,007,636 |
| நிறுவப்படுகின்ற இறையில் ஆதனம் | | | | | | |
| - பொலன்னறுவை பால்தொழிற்சாலை | 104,177,780 | - | - | - | 104,177,780 | 104,177,780 |
| யோகர்ட் கலப்பு பொறி | 152,183,113 | 19,215,504 | 48,957,650 | 1,007,636 | 121,433,331 | 152,183,113 |

| | | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|--|------|--|--|
| 12. கால்நடை | | | |
| கால்நடை தீவனம் மற்றும் மாதிரிப் பண்ணை | | 86,000 | 159,800 |
| | | <u>86,000</u> | <u>159,800</u> |
| 13. பொருட்பட்டியல்கள் | | | |
| பதப்படுத்தாத மற்றும் பொதிப்படுத்தல் பொருட்கள் | 13.1 | 215,240,035 | 182,088,400 |
| நடந்துகொண்டிருக்கும் வேலை | | 5,018,370 | 896,652 |
| முடிவுறுத்தப்பட்ட பொருட்கள் | | 136,443,063 | 153,817,169 |
| பாவனைக்குரியவை | 13.2 | 259,673,901 | 210,092,458 |
| இடைத்தங்கலில் பொருட்கள் | 13.3 | 1,020,970 | 9,734,150 |
| பொருட்பட்டியலுக்கான ஏற்பாடு | 13.4 | <u>(11,352,785)</u> | <u>(11,352,785)</u> |
| | | <u>606,043,554</u> | <u>545,276,044</u> |
| 13.1 பதப்படுத்தாத மற்றும் பொதிப்படுத்தல் பொருட்கள் | | | |
| பதப்படுத்தாத பொருட்கள் - பாற்பண்ணை உற்பத்தி | | 94,518,011 | 44,190,176 |
| பதப்படுத்தாத பொருட்கள் - கால்நடைத் தீவனம் | | - | 3,527,438 |
| பொதிப்படுத்தல் பொருட்கள் - பாற்பண்ணை உற்பத்தி | | 98,735,776 | 119,130,015 |
| பதப்படுத்தாத மற்றும் பொதிப்படுத்தல் பொருட்கள் - கால்நடைத் தீவனம் | | 3,016,521 | 2,091,109 |
| பதப்படுத்தாத பால் கையிருப்பு | | 15,429,537 | 9,106,374 |
| ஒளடதங்கள் மற்றும் வேறு கையிருப்பு | | <u>3,540,190</u> | <u>4,043,288</u> |
| | | <u>215,240,035</u> | <u>182,088,400</u> |
| 13.2 பாவனைக்குரியவை | | | |
| பொதுக் களஞ்சியம் | | 23,791,258 | 15,889,133 |
| எந்திரவியல் களஞ்சியம் | | 196,087,408 | 162,505,439 |
| மோட்டார் களஞ்சியம் | | 10,688,894 | 10,398,539 |
| எரிபொருள் மற்றும் உராய்வுநீக்கிக் களஞ்சியம் | | 14,238,814 | 16,896,089 |
| பால் கொள்கலன் கையிருப்பு | | <u>14,867,527</u> | <u>4,403,258</u> |
| | | <u>259,673,901</u> | <u>210,092,458</u> |
| 13.3 இடைத்தங்கலில் பொருட்கள் | | | |
| இடைத்தங்கலில் முடிவுறுத்தப்பட்ட பொருட்கள் | | - | 4,386,474 |
| பொதுக் களஞ்சியம் | | 455,254 | - |
| இடைத்தங்கலில் பொருட்கள் - ஆய்வுகூடச் சாதனங்கள் | | 125,798 | 125,798 |
| இடைத்தங்கலில் பதப்படுத்தாத பால் | | - | 4,372,474 |
| யோகர்ட் பண்படுத்தல் | | <u>439,918</u> | <u>849,404</u> |
| | | <u>1,020,970</u> | <u>9,734,150</u> |
| 13.4 பொருட்பட்டியலுக்கான ஏற்பாடு | | | |
| பொதிப்படுத்தல் பொருள் | | (9,420,220) | (10,082,202) |
| பொது களஞ்சியம் | | (213,355) | (213,355) |
| எந்திரவியல் களஞ்சியம் | | (1,648,307) | (986,334) |
| எரிபொருள் களஞ்சியம் | | <u>(70,894)</u> | <u>(70,894)</u> |
| | | <u>(11,352,785)</u> | <u>(11,352,785)</u> |
| 13.5 நிதிசார் நிறுவனங்களிலிருந்து பலதரப்பட்ட நிதிசார் உதவியைப் பெறுவதற்கான ஒத்திசைவுகளாக வாக்களிக்கப்பட்ட பொருட்பட்டியல்கள் இந்த நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்பு இல.31இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. | | | |

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|--|--|--|
| 14. வர்த்தக மற்றும் வேறு கிடைக்கவேண்டியவை | | |
| வர்த்தக கடன்தருனர்கள் | 14.1 616,395,079 | 499,064,480 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டியது | 14.2 389,373,433 | 389,032,305 |
| வேறு கடன்தருனர்கள் | 14.3 15,341,226 | 8,345,078 |
| முற்பணங்கள், வைப்புக்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் | 76,579,174 | 67,228,738 |
| பணியாளர் கடன்தருனர்கள் | 14.4 159,243,687 | 136,860,659 |
| இறக்குமதி கட்டுப்பாடு | 14,762,660 | 9,141,492 |
| நிலையான வைப்புக்கள் மீது கிடைக்கவேண்டிய வட்டி | 39,765,936 | 35,364,832 |
| கிடைக்க வேண்டிய தடுத்துவைத்தல் வரி | 10,493,879 | 10,493,879 |
| வேறு கிடைக்க வேண்டியவை | 10,000 | - |
| | <u>1,321,965,074</u> | <u>1,155,531,463</u> |
| 14.1 வர்த்தக கடன்தருனர்கள் | | |
| மொத்தக் கடன்தருனர்கள் | 655,299,750 | 535,156,493 |
| கழிக்குக: குறைபாட்டுக்கான ஏற்பாடு | <u>(38,904,671)</u> | <u>(36,092,013)</u> |
| | <u>616,395,079</u> | <u>499,064,480</u> |
| 14.2 இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டியது | | |
| கால்நடை, அபிவிருத்தி அமைச்சிலிருந்து கிடைக்கவேண்டியது - செலவினங்கள் மீள்நிரப்பல் | 6,818,530 | 6,477,402 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியது - பால் கொடுப்பனவு மானியம் - நடைமுறை | 30,930,979 | 30,930,979 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியது - பால் கொடுப்பனவு மானியம் - 2006க்கு முன் | 34,771,803 | 34,771,803 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியது - கிரியா மாறல் (14.5) | 347,961,144 | 347,961,144 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியது - மில்க் இன்டஸ்ட்ரீஸ் லங்கா நடைமுறைக் கணக்கு | 1,117,224 | 1,117,224 |
| பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சிலிருந்து கிடைக்க வேண்டியது | 94,333 | 94,333 |
| இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியது - NLDB /Lanlib | 3,000,000 | 3,000,000 |
| | <u>424,352,885</u> | <u>424,352,885</u> |
| கழிக்குக: குறைபாட்டுக்கான ஏற்பாடு | <u>(35,320,580)</u> | <u>(35,320,580)</u> |
| | <u>389,373,433</u> | <u>389,032,305</u> |
| 14.3 வேறு கடன்தருனர்கள் | | |
| கிடைக்க வேண்டிய மொத்தம் | 15,341,226 | 8,345,078 |
| | <u>15,341,226</u> | <u>8,345,078</u> |
| 14.4 பணியாளர் கடன்தருனர்கள் | | |
| கிடைக்க வேண்டிய மொத்தம் | 159,243,687 | 136,860,659 |
| | <u>159,243,687</u> | <u>136,860,659</u> |
| 14.5 இந்த நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்பு 1.1இல் குறிப்பிடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இத் தொகை கிடைக்க வேண்டியதாகும். பொது வியாபார முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குமுவிலிருந்து பெறப்பட்டுள்ள 2000 ஓகஸ்ட் 08 திகதியிடப்பட்ட கடிதமொன்றினால் விபரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டியவாறு 1998 பெப்ரவரி 3இல் உள்ளவாறு நிலவிய பொறுப்புக்களிலிருந்து விளைந்துள்ள ஏதாவது மேலதிகமான பொறுப்புக்களுக்காக கணக்கிடுவதென கம்பனியின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. | | |
| குறிப்பு இல.24இல் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளினதும் மற்றும் வேறு நியதிச்சட்ட கொடுப்பனவுகளினதும் வழிவகைகள் மூலம் அரசாங்கத்திற்கு கொடுப்பனவுக்குரியவற்றுக்கு எதிராக அத்தகைய அறவிடக்கூடிய தொகைகளை இணக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் நடைமுறையில் கம்பனி உள்ளது. எனவே, அத்தகைய மீதிகளின் அறிவிடலானதும் அரசாங்கத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. | | |

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|---|--|--|
| 15. நிதிசார் முதலீடு - முதிர்ச்சிக்கு ஏற்கப்பட்டது | | |
| 15.1 குறுகிய கால முதலீடுகள் | | |
| மக்கள் வங்கி - கூட்டாண்மை வங்கியிடல் அலகு | - | 175,000,000 |
| இலங்கை வங்கி - கடல்கடந்த வாடிக்கையாளர் அலகு | 325,000,000 | - |
| இலங்கை வங்கி - திறைசேரி | - | 100,000,000 |
| அழைப்பு வைப்புக்கள் | - | 19,500,000 |
| | <u>325,000,000</u> | <u>294,500,000</u> |
| 15.2 நீண்ட கால முதலீடுகள் | | |
| இலங்கை வங்கி - திறைசேரி | 318,666,267 | 247,489,399 |
| நிலையான வைப்புக்கள் - இ.வ. - அ.டொ. 4,491,415 | 587,515,746 | 543,722,342 |
| | <u>906,182,013</u> | <u>791,211,741</u> |
| நிதிசார் நிறுவனங்களிலிருந்து பலதரப்பட்ட நிதிசார் உதவியைப் பெறுவதற்காக பிணையத் தொகையாக வாக்களிக்கப்பட்ட மூலதனங்கள் இந்த நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்பு இல.31இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. | | |
| 16. பணம் மற்றும் பணச்சமப்படுத்தல்கள் | | |
| வங்கிகளில் மீதிகள் | 28,734,485 | 70,198,394 |
| கையில் சில்லறைப் பணம் | 5,013,679 | 3,390,666 |
| | <u>33,748,164</u> | <u>73,589,060</u> |
| 17. குறிப்பிடப்பட்ட மூலதனம் | | |
| எண்ணிக்கைகளில் குறிப்பிடப்பட்ட மூலதனம் | எண். 31,945,406 | எண். 31,945,406 |
| பெறுமதியில் குறிப்பிடப்பட்ட மூலதனம் | ரூபா 319,454,060 | ரூபா 319,454,060 |
| 18. மூலதன ஒதுக்கு | | |
| 18.1 கையடக்கம் மீதான ஒதுக்கு மற்றும் பொறியையும், இயந்திராதிகளையும் தரமுயர்த்தல் | | |
| தக்கவைக்கப்பட்ட சம்பாத்தியங்களிலிருந்து கைமாற்றப்பட்ட | 25,000,000 | 25,000,000 |
| | <u>25,000,000</u> | <u>25,000,000</u> |
| 2008/2009ஆம் ஆண்டின் போது வருமான ஒதுக்கிலிருந்து மேற்படி ஒதுக்கு உருவாக்கப்பட்டுள்ளதுடன், மின்பொறி மற்றும் கிருமிகயற்றி போன்ற பாரமான பொறியையும், இயந்திராதிகளையும் கையகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். | | |
| 19. ஆழ் நிதியம் | | |
| தக்கவைக்கப்பட்ட சம்பாத்தியங்களிலிருந்து கைமாற்றப்பட்ட | 1,689,978 | 1,689,978 |
| | <u>1,689,978</u> | <u>1,689,978</u> |
| கமக்காரர்களுக்கு விற்கப்பட்ட கொள்கலன்களின் வரும்படியிலிருந்து ஆழ் நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கமக்காரர்களுக்கு அறவிடல் அடிப்படை மீது வழங்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கொள்வனவுகளின் நிதிசார் தேவையை நிறைவேற்றுவதற்கு சொல்லப்பட்ட நிதியம் பயன்படுத்தப்படும். | | |

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|--|--|--|
| 20. பிற்போடப்பட்ட வரி | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் | 19,857,289 | - |
| வருமான கூற்றுக்கு சுமத்தப்பட்ட (இலிருந்து) | 6,094,885 | 19,857,289 |
| ஆண்டின் இறுதியில் | <u>25,952,174</u> | <u>19,857,289</u> |
| 20.1. ஆதனம், பொறி மற்றும் சாதனங்கள் மீதான தற்காலிக வித்தியாசம் மீதான வரியின் தாக்கம் | 83,351,471 | 70,679,387 |
| இளைப்பாற்று நன்மை கடப்பாடுகள் மீதான தற்காலிக வித்தியாசம் மீதான வரியின் தாக்கம் | (43,425,050) | (40,129,712) |
| கழிக்க: வரி இழப்புக்கள் மீதான தற்காலிக வேறுபாடுகள் மீதான வரியின் தாக்கம் | (13,974,247) | (10,692,386) |
| நிகழ்த்தக்க பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு | <u>25,952,174</u> | <u>19,857,289</u> |
| <p>பயன்படுத்தப்படாத வரி நஷ்டங்களின் முன்கொண்டுசெல்லப்பட்டதிலிருந்து எழுந்த வேறுபாட்டிலான வரிச் சொத்துக்கள் பயன்படுத்தப்படாத வரி நஷ்டங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக கிட்டுகின்ற நிகர வரி சுமத்தக்கூடிய தற்காலிக வித்தியாசத்தின் 35% கொண்ட அளவுக்கு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.</p> | | |
| 21. கடன்கள் மற்றும் இரவல்கள் | | |
| 21.1 வட்டியைக் கொண்ட இரவல்கள் | | |
| ஒரு வருடத்தினுள் கொடுப்பனவுக்குரியது (21.1.1 மற்றும் 21.1.2) | 102,105,535 | 92,751,742 |
| ஒரு வருடத்தின் பின் கொடுப்பனவுக்குரியது (21.1.1 மற்றும் 21.1.2) | 493,912,087 | 581,685,663 |
| | <u>596,017,622</u> | <u>674,437,405</u> |
| 21.1.1 மொத்த குத்தகை கடன்வழங்குனர் - இலங்கை மேர்ச்சன்ட் வங்கி | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் மீதி | 115,652,952 | 154,203,936 |
| கூட்டுக: ஆண்டின் போது மேலதிகங்கள் | - | - |
| கழிக்குக: ஆண்டின் போது கொடுப்பனவுகள் | (38,550,984) | (38,550,984) |
| ஆண்டின் இறுதியில் மீதி | <u>77,101,968</u> | <u>115,652,952</u> |
| சந்தேகத்தில் வட்டி | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் மீதி | 30,382,182 | 50,457,451 |
| ஆண்டின் போது பெறப்பட்ட குத்தகை வசதி மீது ஐயுறவு வட்டி | - | - |
| கழிக்குக: வருமானக் கூற்றுக்கு கைமாற்றப்பட்ட தொகை | (15,799,262) | (20,075,269) |
| ஆண்டின் இறுதியில் மீதி | <u>14,582,920</u> | <u>30,382,182</u> |
| தேறிய பொறுப்பு | <u>62,519,048</u> | <u>85,270,770</u> |
| நடைமுறையிலான முதிர்ச்சிப் பகுதி | 28,017,364 | 22,751,722 |
| நீண்ட கால முதிர்ச்சிப் பகுதி | 34,501,684 | 62,519,048 |
| | <u>62,519,048</u> | <u>85,270,770</u> |
| 21.1.2 வங்கிக் கடன்கள் மற்றும் இரவல்கள் - இலங்கை வங்கி | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் மீதி | 58,166,635 | 625,150,559 |
| ஆண்டின் போது கிடைத்தது | 16,834,500 | 34,016,096 |
| கழிக்குக: ஆண்டின் போது கொடுப்பனவுகள் | (72,502,561) | (70,000,020) |
| ஆண்டின் இறுதியில் மீதி | <u>533,498,574</u> | <u>589,166,635</u> |
| நடைமுறையிலான முதிர்ச்சிப் பகுதி | 74,088,171 | 70,000,020 |
| நீண்ட கால முதிர்ச்சிப் பகுதி | 459,410,403 | 519,166,615 |
| | <u>533,498,574</u> | <u>589,166,635</u> |

மேற்படி கடன்களுக்கும் இரவல்களுக்கும் ஒத்திசைவுகளாக வாக்களிக்கப்பட்ட சொத்துக்கள் இந்த நிதிசார் கூற்றுக்களுக்கான குறிப்பு இல.31இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|---|---|---|
| 21. கடன்கள் மற்றும் இரவல்கள் (தொடர்ச்சி) | | |
| 21.2 வட்டி சாராத இரவல்கள் | | |
| நீண்ட கால பகுதி தேசிய பால் சபை கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி அமைச்சு | 2,108,063 83,590,654 <u>85,698,717</u> | 2,108,063 83,590,654 <u>85,698,717</u> |
| 22. இளைப்பாற்று நன்மை கடப்பாடு - பணிக்கொடை | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் மீதி தற்போதைய சேவை ஆகுசெலவு வட்டி ஆகுசெலவு அனுமானத்தில் மாற்றங்களிலிருந்து (ஆதாயம்)/நஷ்டம் ஆண்டின் போது செய்யப்பட்ட கொடுப்பனவு ஆண்டின் இறுதியில் மீதி | 401,297,112 25,143,799 44,142,684 (25,969,240) (10,363,855) <u>434,250,500</u> | 351,719,255 23,894,066 38,689,118 (8,305,315) (4,700,012) <u>401,297,112</u> |

2014 மார்ச் 31இல் உள்ளவாறு முன்னீட்சிப்படுத்தப்பட்ட அலகு கடன் முறையைப் பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்ட பணிக்கொடையின் நிபுணத்துவப் பெறுமதியொன்றை மெஸர்ஸ் அக்சுவரியல் அன்ட் மனேஜ்மன்ட் கொன்சல்டன்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் மேற்கொண்டது. இளைப்பாற்று நன்மைகளின் ஆகுசெலவை நிர்ணயிப்பதில் பொருத்தமானதும், இணக்கத்திலானதுமான அனுமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

பயன்படுத்தப்பட்ட பிரதான அனுமானம் வருமாறு:

| | | |
|---------------------------------|-------------|-------------|
| எதிர்பார்க்கப்பட்ட சம்பள ஏற்றம் | 10% ஆ.ஒ. | 10% ஆ.ஒ. |
| கழிவு வீதம் | 11% ஆ.ஒ. | 11% ஆ.ஒ. |
| பணியாளர் புரள்வுக் காரணி | 5% ஆ.ஒ. | 5% ஆ.ஒ. |
| ஆகக்கூடுதலான இளைப்பாற்று வயது | 60 ஆண்டுகள் | 60 ஆண்டுகள் |

நிபுணத்துவ பெறுமதியில் தொழில்படுத்தப்பட்ட அனுமானங்களின் கூருணர்வுத்தன்மை

ஊழியர் நன்மைகள் பொறுப்பு அளவீட்டில் நிலையாகக் கொள்ளப்பட்ட சகல ஏனைய மாறலிகளுடன் தொழில்படுத்தப்பட்ட முக்கியமான அனுமானங்களில் நியாயபூர்வமான சாத்தியமான மாற்றமொன்றுக்கான கூருணர்வுத்தன்மையைப் பின்வரும் அட்டவணை எடுத்துக்காட்டுகின்றது.

கழிவில் அனுமானிக்கப்பட்ட மாற்றங்களின் தாக்கமும், ஆண்டுக்கான இலாப அல்லது நட்ட மற்றும் தொழில்நன்மை கடப்பாடு ஆகியன மீதான சம்பள ஏற்றமுமே விரிவான வருமானத்தின் கூற்றினதும், நிதிசார் நிலையின் கூற்றினதும் கூருணர்வாகும்.

| கழிவு வீதத்தில் அதிகரிப்பு/(குறைப்பு) | சம்பள ஏற்ற வீதத்தில் அதிகரிப்பு/(குறைப்பு) | விரிவான வருமானத்தின் கூற்றுக்கான மாற்றம் மீதான தாக்கம் ரூபா | ஊழியர் நன்மை கடப்பாடு மீதான தாக்கம் ரூபா |
|---------------------------------------|--|---|--|
| 1% | * | 28,942,403 | (28,942,403) |
| -1% | * | (32,777,999) | 32,777,999 |
| ** | 1% | (32,814,356) | 32,814,356 |
| ** | -1% | 29,459,913 | (29,459,913) |

* கம்பனிக்கு 10% சம்பள ஏற்ற வீதம்

** 11% கழிவு வீதம்

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|--|--|--|
| 23. அரசாங்க உதவுதொகை | | |
| 23.1 ஆண்டின் ஆரம்பத்தில் மீதி | 52,297,084 | 52,297,084 |
| ஆண்டின் போது கிடைத்த உதவுதொகை | - | 37,200,000 |
| ஆண்டின் போது வருமானக் கூற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட உதவுதொகை | (11,134,742) | (37,200,000) |
| ஆண்டின் போது வருமானம் | 41,162,342 | 52,297,084 |
| ஆண்டின் இறுதியில் மீதி | <u>41,162,342</u> | <u>52,297,084</u> |
| 23.2 பிற்போடப்பட்ட அரசாங்க உதவுதொகை | | |
| சம்மாந்துறையின் உதவுதொகை | 1,601,600 | 1,747,200 |
| திருக்கோவிலின் உதவுதொகை | - | 1,931,000 |
| திமிலைத்தீவின் உதவுதொகை | 1,980,000 | 2,160,000 |
| பால் கொள்கலன்களின் உதவுதொகை | 114,392 | 114,392 |
| சொத்துக்களின் உதவுதொகை | 3,049,981 | 8,094,492 |
| 14 விற்பனை நிலையங்களின் உதவுதொகை | 975,000 | 1,050,000 |
| LCRDஇன் உதவுதொகை | 33,441,369 | 37,200,000 |
| | <u>41,162,342</u> | <u>52,297,084</u> |
| 24. வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுகள் | | |
| வர்த்தக கடன்வழங்குனர்கள் | 133,481,778 | 137,088,290 |
| செலவின கடன்வழங்குனர்கள் | 209,566,154 | 204,880,968 |
| வேறு கொடுப்பனவுகள் | 638,730,072 | 635,978,823 |
| | <u>981,778,004</u> | <u>977,948,081</u> |
| 24.1. ரூபா 512,468,267 கொண்ட நீண்ட நிலுவையிலான மீதிகளை வேறு கொடுப்பனவுகள் உள்ளடக்குவதுடன், இது ரூபா 505,521,564ஐ உள்ளடக்குகின்றது. “கிரியா மில்க் இன்டஸ்ட்ரிஸ் ஓ.பி.லங்கா (பிறைவேற்) லிமிட்டெட்டிலிருந்து”, “மில்ல்கோ (பிறைவேற்) லிமிட்டெட்டுக்கு” சொத்துக்களும், பொறுப்புக்களும் கைமாற்றப்பட்ட தினத்திலிருந்து நிலுவையாகவுள்ளது. | | |
| குறிப்பு இல.14.5இல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு எதிராக அத்தகைய அறவிடக்கூடிய தொகைகளை இணக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கம்பனிபேச்சுவார்த்தையிலான நடைமுறையிலுள்ளது. | | |

| | 2014 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா | 2013 மார்ச் 31இல் உள்ளவாறு ரூபா |
|--|--|--|
| 25. வருமான வரிவிதிப்பு | | |
| கொடுப்பனவுக்குரிய வருமான வரி/(கிடைக்கவேண்டியவை) 25.1 | 29,629,285 | 29,629,285 |
| கிடைக்கவேண்டிய WHT | (4,346,691) | (11,334,279) |
| கிடைக்கவேண்டிய ESC | (11,615,362) | (8,377,530) |
| | <u>13,667,232</u> | <u>9,917,476</u> |
| 25.1. கொடுப்பனவுக்குரிய வருமான வரி/(கிடைக்கவேண்டியவை) | | |
| ஆண்டின் ஆரம்பத்தில் மீதி | 29,629,285 | 29,629,285 |
| கூட்டுக: ஆண்டுக்கான ஏற்பாடு - வருமான வரி | 14,604,555 | 10,697,242 |
| | <u>44,233,840</u> | <u>40,326,527</u> |
| கழிக்குக: ஆண்டின் போது செய்யப்பட்ட கொடுப்பனவுகள் பொறுப்புகளுக்க எதிராக தீர்க்கப்பட்ட கடன் பற்றுக்கள் - ESC | - | - |
| | (14,604,555) | (10,697,242) |
| கொடுப்பனவுக்குரிய மொத்த வருமான வரி | <u>29,629,285</u> | <u>29,629,285</u> |
| 26. வங்கி மேலதிகப்பற்றுக்கள் | | |
| இலங்கை வங்கி - 1758 | 428,958,934 | 354,552,803 |
| இலங்கை வங்கி - 1766 | 13,361,143 | 11,616,180 |
| மக்கள் வங்கி - 41180210331 | 299,856,717 | 160,336,870 |
| மக்கள் வங்கி - 41120210937 | 13,937,425 | 14,910,062 |
| இலங்கை வங்கி - 1279942 | - | 1,268,198 |
| இலங்கை வங்கி - 1471 | 1,614,042 | - |
| நிதிக் கைமாற்றங்கள் | 89,366 | 86,376 |
| | <u>757,817,627</u> | <u>542,770,489</u> |

27. அங்கீகரிக்கப்படாத ஒப்பந்த அர்ப்பணிப்புகள்

மூலதன அர்ப்பணிப்புகள் ஒப்பந்தப்படுத்தப்படவில்லை. ஆனால், வழங்கப்படவில்லை அல்லது சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், ஐந்தொகை திகதியன்றில் உள்ளவாறு நிலுவைக்காக ஒப்பந்தப்படுத்தப்படவில்லை.

28. எதிர்பார்ப்பு பொறுப்புகள் மற்றும் எதிர்பாராச் சொத்துக்கள்

28.1 எதிர்பாராப் பொறுப்புகள்

ஐந்தொகைத் திகதியன்று உள்ளவாறு எதிர்பாராப் பொறுப்புகள் இருக்கவில்லை.

28.2 எதிர்பாராச் சொத்துக்கள்

ஐந்தொகைத் திகதியன்று உள்ளவாறு எதிர்பாராச் சொத்துக்கள் இருக்கவில்லை.

29. தொடர்பான தரப்பு வெளிப்படுத்தல்

29.1 கணிசமான பங்குடமை மற்றும் இறுதியான உரித்துரிமை

கம்பனியானது முழுமையான அரசாங்கத்திற்குச் சொந்தமான வியாபார முயற்சி என்பதுடன், இது கம்பனியின் 100% சாதாரணப் பங்குகளைக் கொண்டுள்ளது.

29.2 முக்கிய முகாமைத்துவ ஆளணியினரின் தகவல்

கம்பனியின் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கும், வழிநடத்துவதற்கும் அத்துடன் கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரத்தையும், பொறுப்பினையும் கொண்டுள்ள நபர்களும், அத்துடன் கம்பனியின் ஏதாவது பணிப்பாளர் (நிறைவேற்றினர் அல்லது வேறு வகையில்) உட்பட நேரடியாக அல்லது மறைமுகமாக அதன் தொடர்பான தரப்பினரும் முக்கியமான முகாமைத்துவ ஆளணியினர் ஆவர்.

ஆண்டின் போது பணிப்பாளர்களினதும் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தின் ஏனைய உறுப்பினர்களினதும் ஊதியம் வருமாறு:

| | <u>2013/2014</u> <u>ரூபா</u> | <u>2012/2013</u> <u>ரூபா</u> |
|-----------------------------|---------------------------------|---------------------------------|
| குறுகிய கால ஊழியர் நன்மைகள் | 14,111,973 | 12,361,514 |

29.3 தொடர்பான தரப்புக் கொடுக்கல் வாங்கல்கள்

கம்பனியின் பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட பிரகடனத்தின் பிரகாரம் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களின் படி வெளிப்படுத்துவதற்கு அவசியமாக விளங்கும் வகையில் காலத்தின் முழுவதும் குறிப்பிடத்தக்க தொடர்பிலான தரப்பு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.

30 ஒப்பீட்டிலான தகவல்

நடப்பு வருடத்திற்கான சமர்ப்பண தேவைப்பாட்டிற்கு அமைவாக அவசியப்படுமிடத்து ஒப்பீட்டிலான எண்ணிக்கைகள் மீள்- வகைப்படுத்தப்பட்டுள்ளன.

31. பிணையத்தொகைகளாக வாக்களிக்கப்பட்ட சொத்துக்கள்

பொறுப்புகளுக்கு பிணையாக பின்வரும் சொத்துக்கள் வாக்களிக்கப்பட்டுள்ளன.

| பொறுப்புக்களின் தன்மை வங்கியின் பெயர் | வழங்கப்பட்ட கடன்/வசதி ரூபா | 31.03.2014இல் உள்ளவாறு நிலுவை மீத ரூபா | 31.03.2013இல் உள்ளவாறு நிலுவைமீத ரூபா | மீள்-கொடுப்பனவு | வாக்களிக்கப்பட்ட பிணை |
|--|--|--|---------------------------------------|--|---|
| இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட கடன் | 700,000,000 | 533,498,574 | 589,166,635 | ரூபா 5,833,335 கொண்டு 120 சமமான மாதாந்த தவணைகளில் மீள் கொடுப்பனவுக்குரியது | i) இலங்கை வங்கியின் ரூபா 315,500,000க்கான தொகையிலான நிலையான வைப்புகள் ii) இலங்கை வங்கியின் அ.பொ. 4,095,896.38க்கான தொகையிலான நிலையான வைப்புகள் |
| இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட வங்கி மேலதிகப் பற்று வசதி | 384,000,000 | 428,958,934 | 354,552,803 | கிராக்கி மீது | i) வர்த்தக நகர்வுகளில் உள்ள கையிருப்பும் அத்துடன் மேல் மாகாணம், கொழும்பு மாவட்டத்தில் இல.45, நாவல விதி, நாரஹேணிபட்டியில் கிடக்கின்றதும் அல்லது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுமான பொதிப்படுத்தப்பட்ட பொருட்களினதும், முடிவற்றதப்பட்ட பொருட்களினதும் மற்றும் வேறு அசையும் ஆதனத்தினதும் கையிருப்புகள் உட்பட கடப்பாட்டின் தாக்கம் அத்துடன் கம்பனியின் தற்போதைய அத்துடன் அல்லது எதிர்கால புத்தகத் திகதி |
| மக்கள் வங்கியினால் வழங்கப்பட்ட வங்கி மேலதிகப் பற்று வசதி | 45,000,000 20,000,000 40,000,000 | 299,856,717 | 160,336,870 | கிராக்கி மீது கிராக்கி மீது கிராக்கி மீது | i) மக்கள் வங்கியின் ரூபா 50,000,000க்கான தொகையிலான நிலையான வைப்புகள் ii) மக்கள் வங்கியின் ரூபா 25,000,000க்கான தொகையிலான நிலையான வைப்புகள் iii) மக்கள் வங்கியின் ரூபா 50,000,000க்கான தொகையிலான நிலையான வைப்புகள் |

32. ஐந்தொகைத் திகதியின் பின்வரான நகர்வுகள்

அறிக்கையிடும் திகதிக்கும், நிதிசார் கூற்றுக்களில் சீராக்கல்களுக்கும் அல்லது வெளிப்படுத்தல்களுக்கும் நிதிசார் கூற்றுக்களில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள திகதிக்கும் இடையில் பொருள் நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

33. ஒப்பீட்டிலான எண்ணிக்கைகள்

நடப்பாண்டுக்கான சமர்ப்பணத் தேவைப்பாடுகளுக்கு அமைவாக அவசியப்படுமிடத்து ஒப்பீட்டிலான எண்ணிக்கைகள் மீள்-வகைப்படுத்தப்பட்டுள்ளன.

34. நிதிசார் கருவிகளின் நியாயமான பெறுமதி

34.1 பெறுமதியழிக்கப்பட்ட ஆகுசெலவில் மேற்கொள்ளப்பட்ட நிதிசார் கருவியின் நியாயமான பெறுமதி

நிதிசார் கூற்றுக்களில் நியாயமான பெறுமதி மேற்கொள்ளப்படாத கம்பனியின் நிதிசார் கருவிகளின் காவும் தொகைகளினதும் நியாயமான பெறுமதிகளினதும் தொகுப்பினாலான ஒப்பீடொன்று கீழே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நிதிசார் சாராத சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் நியாயமான பெறுமதிகளை இந்த அட்டவணை உள்ளடக்கவில்லை.

| | காவும் தொகை ரூபா | நியாயமான பெறுமதி ரூபா |
|--|-------------------------|------------------------------|
| நிதிசார் சொத்துக்கள் | | |
| நிதிசார் கருவி - முதிர்ச்சிக்காக தக்கவைக்கப்பட்டது | 1,231,182,013 | 1,231,182,013 |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை | 1,321,965,074 | 1,321,965,074 |
| மொத்த நிதிசார் சொத்துக்கள் | 2,553,147,087 | 2,553,147,087 |
| நிதிசார் பொறுப்புக்கள் | | |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை | 1,321,965,074 | 1,321,965,074 |
| வட்டியைக் கொண்ட கடன்களும், இரவல்பெறல்களும் | 533,498,574 | 533,498,574 |
| மொத்த நிதிசார் பொறுப்புக்கள் | 1,855,463,648 | 1,855,463,648 |

நியாயமான பெறுமதியில் மேற்கொள்ளப்படாத நிதிசார் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் நியாயமான பெறுமதி

நிதிசார் கூற்றுக்களில் நியாயமான பெறுமதியில் ஏற்கனவே பதிவுசெய்யப்படாத நிதிசார் கருவிகளுக்கான நியாயமான பெறுமதிகளை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட முறைமையியல்களையும் மற்றும் அனுமானங்களையும் பின்வருவன விவரிக்கின்றன.

காவும் பெறுமதியை அண்ணளவாக்கும் நியாயமான பெறுமதிக்கான சொத்துக்கள்

குறுகிய கால முதிர்ச்சியொன்றைக் கொண்டுள்ள நிதிசார் சொத்துக்களுக்கும் மற்றும் நிதிசார் பொறுப்புக்களுக்கும் அவற்றின் நியாயமான பெறுமதியை காவும் தொகைகள் அண்ணளவாக்குகின்றன என அனுமானிக்கப்படுகின்றது. குறிப்பான முதிர்ச்சி காலமற்ற கிராக்கி வைப்புகளுக்கும் மற்றும் அழைப்பு வைப்புகளுக்கும் இந்த அனுமானம் பிரயோகிக்கப்படுகின்றது.

35. நிதிசார் ஆபத்து முகாமைத்துவ நோக்கங்களும், கொள்கைகளும்

35.1 அறிமுகம்

கம்பனியின் செயற்பாடுகளில் ஆபத்து இன்றியமையாதது. ஆனால் ஆபத்து மட்டுப்படுத்தல்களுக்கும் மற்றும் வேறு கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடைமுறையிலான அடையாளம் காணுதலினதும், அளவீட்டினதும் மற்றும் கண்காணித்தலினதும் நடைமுறையொன்றின் ஊடாக நிருவகிக்கப்படுகின்றது. கம்பனியின் தொடருகின்ற இலாபத்தன்மைக்கு ஆபத்து முகாமைத்துவத்தின் இந்த நடைமுறை முக்கியமானது என்பதுடன், தனது பொறுப்புக்களுக்குத் தொடர்பான ஆபத்து வெளிப்படுத்தல்களுக்கு கம்பனியினுள் ஒவ்வொரு தனிப்பட்டவரும் பொறுப்புக்காட்டக்கூடியவராவார்.

ஆபத்து முகாமைத்துவ வரைச்சட்டம்

கம்பனியின் ஆபத்து முகாமைத்துவ வரைச்சட்டத்தை தாபிப்பதற்கும், கவனக்குறைப்புக்கும் பணிப்பாளர் சபை முழுமையான பொறுப்பினைக் கொண்டுள்ளது. அதன் முக்கியமான முகாமைத்துவ ஆளணியினருக்கு அதன் அதிகாரத்தை சபை ஒதுக்கியுள்ளதுடன், அவர்கள் கம்பனியின் ஆபத்து முகாமைத்துவ கொள்கைகளை விருத்திசெய்வதற்கும் கண்காணிப்பதற்கும் பொறுப்பானவர்களாவர்.

பிரதான நிதிசார் கருவிகள்

நிதிசார் கருவி ஆபத்திலிருந்து எழுகின்ற கம்பனியினால் பயன்படுத்துகின்ற பிரதான நிதிசார் கருவிகள் வருமாறு:

கருவி

கிடைக்கவேண்டிய தொழில்
பணம் மற்றும் பணச்சம்பந்தத்தல்கள்
வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை
வங்கி மேலதிக பற்றுக்கள்
வங்கிக் கடன்கள்

ஆபத்து(கள்)

கடன் ஆபத்து
திரவநிலை ஆபத்து
திரவநிலை ஆபத்து
திரவநிலை ஆபத்து
வட்டி வீத ஆபத்து/திரவநிலை ஆபத்து

35.2 கடன் ஆபத்து - தவறுகை ஆபத்து

அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இணைத்தரத்தின் தகுதியில் உறுதியற்றதன்மையின் காரணமாக எழுகின்ற ஆபத்தே கடன் ஆபத்தாகும். கடனொன்றை அல்லது வேறு வகையில் கொடுப்பனவு செய்வதற்கு கடன் எடுத்தவரின் தவறுகையிலிருந்து எழுகின்ற கடன் இழப்பின் அல்லது நிதிசார் வெகுமதியின் இழப்பின் ஆபத்து ஒப்பந்த கடப்பாடொன்றை நிறைவேற்றுகின்றது.

35.3 திரவநிலை ஆபத்து மற்றும் நிதிப்படுத்தல் முகாமைத்துவம்

அதன் கொடுப்பனவு கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு பணத்தை கம்பனிகொண்டிருக்காத சாத்தியக்கூற்றினை திரவநிலை ஆபத்து குறிக்கின்றது. இது முதனிலையாக கம்பனியின் சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் முதிர்ச்சிப் புறவரையில் நிதிசார் கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்கும், அத்துடன் வளர்ச்சியுறும் வியாபார ஆற்றலளவுகளின் மேலதிகமான நிதிப்படுத்தல் தேவைகளைச் சரிப்படுத்துவதற்கும் போதியளவு திரவநிலை முக்கியமானதாகும்.

சந்தை முழுவதும் அதன் வியாபாரங்களுக்காக போதியளவு நிதிப்படுத்தலை உறுதிப்படுத்துவதே திரவநிலை அபாய முகாமைத்துவத்தின் கம்பனியின் முதனிலை நோக்கமாகும்.

35. நிதிசார் ஆபத்து முகாமைத்துவ நோக்கங்களும் கொள்கைகளும் (தொடர்ச்சி)

35.3 திரவநிலை ஆபத்து மற்றும் நிதிப்படுத்தல் முகாமைத்துவம் (தொடர்ச்சி)

அதன் கொடுப்பனவு கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு பணத்தை கம்பனிகொண்டிருக்காத சாத்தியக்கூற்றினை திரவநிலை ஆபத்து குறிக்கின்றது. இது முதனிலையாக கம்பனியின் சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் முதிர்ச்சிப் புறவரையில் நிதிசார் கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்கும், அத்துடன் வளர்ச்சியுறும் வியாபார ஆற்றலளவுகளின் மேலதிகமான நிதிப்படுத்தல் தேவைகளைச் சரிப்படுத்துவதற்கும் போதியளவு திரவநிலை முக்கியமானதாகும்.

சந்தை முழுவதும் அதன் வியாபாரங்களுக்காக போதியளவு நிதிப்படுத்தலை உறுதிப்படுத்துவதே திரவநிலை அபாய முகாமைத்துவத்தின் கம்பனியின் முதனிலை நோக்கமாகும்.

35.3.1 தொடர்ந்திருக்கும் ஒப்பந்தரீதியிலான முதிர்ச்சியினால் நிதிசார் சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் பகுப்பாய்வு

| | கிராக்கீ மீது ரூபா | 2க்கும் குறைவான மாதம் ரூபா | 2-12 மாதங்கள் ரூபா | 1-5 வருடங்கள் ரூபா | 5 வருடங் களுக்கு மேல் ரூபா | மொத்தம் ரூபா |
|---|--------------------------|-------------------------------------|--------------------------|--------------------------|-------------------------------------|----------------------|
| நிதிசார் சொத்துக்கள் | | | | | | |
| நிதிசார் கருவி - முதிர்ச்சிக்காக ஏற்கப்பட்டது | - | 325,000,000 | 906,182,013 | - | - | 1,231,182,013 |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை | - | 396,639,523 | 264,393,015 | 198,244,761 | 462,687,777 | 1,321,965,076 |
| பணம் மற்றும் பண சம்பந்தத்தல்கள் | 33,748,164 | - | - | - | - | 33,748,164 |
| மொத்த நிதிசார் சொத்துக்கள் | 33,748,164 | 721,639,523 | 1,170,575,028 | 198,244,761 | 462,687,777 | 2,586,895,253 |
| நிதிசார் பொறுப்புக்கள் | | | | | | |
| வர்த்தக மற்றும் வேறு கொடுப்பனவுக்குரியவை | - | 240,191,553 | 192,153,243 | 211,368,569 | 317,052,850 | 960,766,215 |
| வட்டியைக் கொண்ட கடன்களும், இரவல்பெறல்களும் | - | 18,682,877 | 93,620,347 | 384,547,903 | 99,166,495 | 596,017,622 |
| வங்கி மேலதிகப்பற்று | 757,817,627 | - | - | - | - | 757,817,627 |
| மொத்த நிதிசார் பொறுப்புக்கள் | 757,817,627 | 258,874,430 | 285,773,590 | 595,916,472 | 416,219,345 | 2,314,601,464 |
| மொத்த நிகர நிதிசார் சொத்துக்கள்/ (பொறுப்புக்கள்) | (724,069,463) | 462,765,093 | 884,801,438 | (397,671,711) | 46,468,432 | 272,293,789 |

35.4 வட்டி வீத அபாயம்

உண்மைய வியாபாரச் செயற்பாடுகள், வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கடன் சாதனங்களை வழங்குதல் ஆகியவற்றிலிருந்து எழுகின்ற எதிர்கால வட்டி வீதத்தில் மறுதலையானதும், எதிர் பார்க்கப்படாததுமான இடப்பெயர்வுகளின் காரணமாக கம்பனியின் சந்தை அபாய வெளிப்படுத்தலின் முக்கிய வட்டி வீத அபாயமாகும்.

அறிக்கையிடும் திகதியன்றுள்ளவாறு வட்டி வீத கூருணர்விலான நிதிசார் சொத்துக்களை அல்லது நிதிசார் பொறுப்புக்களை கம்பனிகொண்டிருக்கவில்லை.

| | | 2013/2014 | 2012/2013 | 2011/2012 | 2010/2011 | 2009/2010 |
|---|-----------|-------------|-------------|-------------|-----------|-----------|
| தொழிற்பாட்டு விளைவுகள் | | | | | | |
| மொத்த விற்பனை (தேறிய) | ரூபா 000' | 7,019,769 | 6,385,234 | 5,263,152 | 4,548,974 | 4,093,052 |
| மொத்த இலாபம் | ரூபா 000' | 1,005,692 | 486,433 | 221,896 | 536,949 | 697,490 |
| வரிக்கு முன்னரான இலாபம் | ரூபா 000' | 161,107 | (267,468) | (244,788) | 110,664 | 338,725 |
| வருமான வரி செலவினங்கள் | ரூபா 000' | (20,699) | (30,555) | (10,918) | (27,472) | (37,975) |
| வரியின் பின்னரான இலாபம் | ரூபா 000' | 140,408 | (298,023) | (255,706) | 83,192 | 300,750 |
| ஐந்தொகை | | | | | | |
| குறிப்பிடப்பட்ட மூலதனம் | ரூபா 000' | 319,454 | 319,454 | 319,454 | 319,454 | 319,454 |
| தக்கவைக்கப்பட்ட சம்பாத்தியங்கள் | ரூபா 000' | 911,973 | 745,596 | 1,035,313 | 1,191,279 | 1,108,087 |
| ஆழ் நிதியம் | ரூபா 000' | 1,690 | 1,690 | 1,690 | 1,690 | (11,264) |
| பொறியினதும், பொறிவகைகளினதும் தரமுயர்த்தலுக்கு/பதிலீட்டுக்கு ஒதுக்கு | ரூபா 000' | 25,000 | 25,000 | 25,000 | 25,000 | 25,000 |
| மீள்-மதிப்பீட்டு ஒதுக்கு | ரூபா 000' | 336,455 | 336,455 | 336,455 | 336,455 | 336,455 |
| பங்குடமையாளர்களின் நிதியம் | ரூபா 000' | 1,594,572 | 1,428,195 | 1,717,912 | 1,873,878 | 1,777,732 |
| ஆதனம், பொறி, சாதனம் | ரூபா 000' | 2,244,073 | 2,123,362 | 2,275,337 | 664,893 | 572,074 |
| நிகர நடப்புச் சொத்துக்கள்/பொறுப்புக்கள் | ரூபா 000' | 1,205,867 | 445,668 | 537,718 | 1,629,923 | 1,452,398 |
| நீண்ட கால/(பின்போடப்பட்ட பொறுப்புக்கள்) | ரூபா 000' | (1,080,976) | (1,140,836) | (1,095,144) | (308,160) | (233,787) |
| விகிதங்கள் | | | | | | |
| பங்கொன்றுக்கான சம்பாத்தியம் | ரூபா | 4.40 | (9.33) | (8.00) | 2.60 | 9.41 |
| பங்குதாரர்கள் நிதியத்திற்கான மொத்தச் சொத்துக்கள்/தடவைகள் | | 2.84 | 2.94 | 2.37 | 1.63 | 1.66 |
| பங்கொன்றுக்கான நிகர சொத்துக்கள் | ரூபா | 46.79 | 44.71 | 53.78 | 62.19 | 56.06 |
| பங்குதாரர் ஒப்புரவு மீதான திரட்டு | % | 10.43 | (20.29) | (14.88) | 4.19 | 16.80 |
| மொத்த இலாப விகிதம் | % | 14.33 | 7.62 | 4.22 | 11.80 | 17.04 |
| நிகர இலாப விகிதம் | % | 2.00 | (4.67) | (4.86) | 1.83 | 7.35 |
| நடைமுறைச் சொத்துக்களின் விகிதம்/தடவைகள் | | 1.23 | 1.27 | 1.43 | 2.73 | 2.54 |
| விரைவு சொத்துக்கள் விகிதம் (தடவைகள்) | | 0.91 | 0.94 | 1.04 | 2.36 | 1.98 |